

சிவமயம்.

ஆத்மநாமம்

பஞ்சகோசம்

ஊனவந்தாதி

ஏதுசொருபங்காரியம்.

—:0:—

இவை

சமிவனச்சேத்திரமாகிய

கோவி ஊரென்னுஞ்

சிவஸ்தலத்தின்கணமூந்தருளியிருந்த

பிரமானந்தசொருபராகிப

முத்துராமலிங்கசுவாமிகளது

மாணக்கர்களிலொருவராகிய

கண்டஙல்லூர்

நாகலிங்கசுவாமிகளால்

திருவாய்மலர்ந்தருளப்பட்டு,

சென்னபட்டணம்:

வித்தியாநுபாலனயந்திரசாலையில்

அச்சிற்பதிப்பிக்கப்பட்டன.

தாத்ருஷு கார்த்திகைம்.



சிவமயம்.

## ஆத்மநாமம்.

சௌலவவினாயகர் துதி.

ஆரணங்களடிக்கடிதான் கூறுகின்ற வாத்மாவினுமைதி னருத்தந்தன்னீத், தாரணமதானபெரி யோர்கள்வாக்காற் சாற் றினதைத்தமிழ்க்கவியாய்ச் செய்வதற்குப், பூரணமதாகின்ற சிற்சொருபப் பொருவரியனித்தசத்த புத்தமானே, சீரினைங்குசெல்வவினாயகனைநாளுஞ் சேவித்துமனமதனிற் சிந்தைசெய்வாம்.

சந்தர்ஹார் துதி.

சந்திரன்வானம்வாயு தாரணிகனல்சலத்தோ  
டந்தமில்கனவிபூமா ஞகியவெட்டுமாகிச்  
சிந்தைசெயவையலாத சிதானந்தவழவமானே  
சந்தரேஸ்வரனற்பாதங் துதித்துமேதியானஞ்செய்வாம்.

மீனும்பிகை துதி. வேறு.

சேனுலாவியதேவர்மூவர்க் டேட்டற்கரிதானவ  
டானுவாகியசுந்தரேசர் சரீரம்பாதியடையவள்  
வாணிலக்ஞுமிதேவகன்னியர் வாழ்த்திடும்படிமூர்த்தமாய்க்  
காணவங்குடுமீனலோசனி கழல்கணுதிவணங்குவாம். (ஏ)

கற்பகவினாயகர் துதி. வேறு.

ஒப்பரியவேதங்க ளோதுபொருளாயுஞ்  
சிற்பிரமமானவர்கள் சிந்தைசெய்வதாயுஞ்  
தப்பில்பரிபூரண சதானந்தவழவாங்  
கற்பகவினாயகன் கழல்கடிதிசெய்வாம். (ஏ)

## சுப்பிரமணியர் துதி. வேறு.

சந்திரசடாமெளவி தன்னுடையசெவியிற் றற்பிரமவுபதேச  
மற்புதமதாகப், புந்தியிலுறப்புரிய மந்தவடிவேலோய் போத  
வடிவானவடி யார்களிருதயமே, சொந்தமெனவந்துகுடி கொ  
ண்டுபவமாறச் சொருபசுகமருளியிடு தோகைமயிலுடையோ,  
யெந்தமதுகிங்தைமய ரீவருள்புரிவா யெழுவரரிதனில்வே  
லையேவியிடுவோனே. (ஞ)

## நடராசர் துதி. வேறு.

கானனமயானந்தனீற் கருதருஷ்டனஞ்செய்து  
வானமர்மன்றுளம்மை மகிழ்ந்திடவாடிக்காலை  
மீனவன்றனக்காய்மாறி வெள்ளிமன்றதனுளாடு  
மானந்தநடனன்பாத மனுதினந்தொழுதல்செய்வாம். (கு)

## தெக்கிணைமூர்த்தி துதி.

சனகாதிநால்வர்க்காகச் சச்சிதானந்தசோதி  
கனமானவருளிஞ்லே கவின்பெறுவடிவதாகி  
யனகமாங்தத்தசத்த வறிவினைமெளனமாகத்  
தினமுமேயிருந்துகாட்டுக் கொட்டுவேற்றி. (ஏ)

## வைரவர் துதி.

கருப்புவில்லுடையோனுலே கருதியமாதர்கொங்கை  
விருப்பமதொழிந்தேயுன்னை விடவாருபொருளில்லென்னு  
மருட்பெறுங்சயத்தை யடைந்திடக்கிருபைசெய்வாய்  
தெருட்புவடிவாய்வின்ற சித்தனைபோற்றிபோற்றி. (அ)

## குருவணக்கம். வேறு.

சுத்தசத்துவ ஞாயவொளிமிகுஞ்  
சத்துசித்தொடு சாக்ஷியுமரனவன்

பத்தருக்கருள் செய்பவனேகிய  
முத்துராம முதல்வனிப்போற்றுவாம். (க)

அவையடக்கம். வேறு.

தவமுளோர்புகழ்வதாங் தேஞ்சூறுபாய்ந்துவளர் சமிவணச்  
சேத்திரத்திற் - சார்கின்றராசகட் கேசபரமேஸ்வரன் சாவி  
வா டஸ்பரியையு, நவமாகவனவரத மனதினிற்குடிகொண்ட  
குானவடி வானமுத்து - ராமலிங்கக்குரு பாதமலரெந்நாஞ்  
நாடியே குானவடிவாஞ், சிவாரூபமானவரு ஞஶலசுவாபிகள்  
செய்யான்ம நாமவுணாயைத் - தெளிவுபெறநாயினேன் றமிழ்  
க்கவியதாகவே செய்வதிற் குற்றமுளதேற், கவர்வுறுதலன்றி  
யே குணமானபொருளையுங் கருதுச் சிறப்பிதென்று - கனமா  
னவன்பினைச் செய்திவெர்பெரியோர்கள் காசினியி லெந்நா  
ஞமே. (கா)

பாயிர முற்றிற்று.

---

நி த் தி ய ம்.

---

மன்னும்பிராகாபாவமுதன்மருவுநான்குங்கடமதனுக்  
குன்னிலென்றுமிருந்துமவையுயர்மண்ணதனுக்கிலாததுபோ  
லன்னோசமைந்திலுக்கு மபாவநான்குமிருத்தவினாற்  
சொன்னவபாவங்களிலெரான்றுந்தொடராவான்மாங்குயிமே

பூரணம்.

ஒருதேசமொருதேசத்து மொருகாலமொருகாலத்தும்  
வருமொருவஸ்தில்வஸ்துமருவுவதிலைபோலின்றிப்  
பொருமெலாத்தேசத்தேயும் புகலுமெக்காலத்தேயு  
நிரைவஸ்துவலாமுமான்மர நிறைவதாற்புரணமானுமே. (கா)

## ஆத்மநாமம்.

ஏகம்.

நாட்டமாணகடகலச நாநாவாயுமன்னென்றும்  
வேட்டுகடகமகுடாதி வெவ்வேறுயும்பொன்னென்று  
மீட்டிவாலாவாள்பலவா யிருந்துமயமொன்றுமலைபோற்  
தேட்டுபிரமம்பரசில செகங்களாயினும்மேகம். (கஞ்)

பரமார்த்தம். வேறு.

சுத்திவெள்ளிபொய் சுத்திசத்தியஞ் சொல்வபோலவே  
சொற்பனத்தினிற் - ரேன்றுமியாவையுஞ் சுத்தமித்தையே  
துதிகொள்சாக்கிரங் தோன்றும்வஸ்தெலாஞ், சுத்ததாமதின்  
மேகமாதிபொய் தாரம்புத்திரன் சரீரமுன்மையாங் - தங்குமி  
வைபொய்வா னுலகமாதிகள் சுத்ததாமலை யசத்ததாமதி, ணி  
த்தமாகுமே பிரமலோகங்க னேரங்தசெகபர சீவர்தோற்றி  
யே - நிலையிலாதழி வாகிவார்த்தையாய் நிற்பதாலசத் தாகுமா  
தலாற், சித்ததாமது பிறப்பிறப்பையுஞ் சேர்ந்திடாதவை தோ  
ற்றன்மூலமாய்ச் - செறிதலாற்பர மார்த்தமாயுமேற் தெய்வமில்  
ப்பரமார்த்தமாகுமே. (கச்)

பரப்பிரமம். வேறு.

உன்னுபசுவும்பிரணவமு முயர்வாம்வேதம்பிராமணரு  
மன்னுபிரமன்முதறேவர் மகத்தாம்பிரமமறவகையுட்  
சொன்னமேலாஞ்சத்தியசிற் சுகமாம்பிரமசொருபமதை  
யன்னவேதம்பரப்பிரம மாகுமெனவேயறைந்திடுமே. (கட்)

நிதானம்.

சீவர்கள் செகங்களீசன் றிகழுமூலவகைக்குமூல  
மாவதுபிரதானந்தா னதற்குமேமூலமான  
பாவளைக்கெட்டாவான்மாப் பகராதிகாரனைத்தான்  
மேவியநிதானமென்று விளம்பினர்பெரியோர்தாமே. (கக்)

சாந்தம். வேறு.

காட்டமதிற்செனித்தகனல் காட்டமதைச்சுட்டுக் காட்ட  
முடனக்கனலுங் கழிவதுவேபோலச், சாட்டுபிரகிருதிபுமான்  
சையோகத்தாலுஞ் சாத்திரத்தின்விவேகமதாற் றருமகண்டா  
தார, நாட்டமதாஞான்தான் பிரமத்தின்வேறூய் நவிலுபிர  
கிருதிபுமான் சாத்திரமுஞ்சுட்டு, வீட்டுவதாந்தாஞுமே பிரமத்  
தினசித்து வேறுபடாங்றசுகமா யமைவதற்சாந்தம். (கள)

சத்தியம். வேறு.

தினங்திங்கள்வருடங்தோறுஞ் செறியுகங்கற்பங்தோறும்  
வனமானேகோசமெந்தும் வருவதன்முன் னும்பின் னுங்  
கனமுளசமமாய்மெய்யாய்க் காண்கின்றவொருபடித்தா  
யனகமாயிருக்குமான்மா வழிவில்சத்தியமாமன்றே. (கஅ)

கேவலம். வேறு.

வானஞ்சாதுர்ப்புதமதின் மருவாமற்றுணிருப்பதுபோ  
லானமூலப்பிரகிருதி யதன்காரியமாம்பிரபஞ்சம்  
மானசிருட்டிதியழிவின் மருவவின்றித்தனித்தோனுய்  
ஞானவான்மாவிருத்தவினு னன்மையானகேவலமே. (கக்)

துரியம்.

நனவுகனவுசமுத்திதனினாலும் விளங்குந்துலமுடன்  
வினவுகுக்கங்காரனேமாம் விசுவமல்லாதான்மாவுஞ்  
தினமுமலையெல்லாமறியுஞ் சித்தேவடிவாயிருத்தவினற்  
கனமாந்துரியமாகுமெனக் கழறுகின்றவேதமெலாம். (எ०)

சமம். வேறு.

தாரதன்மியமான பூலோகமுதலான சகவலித வுகத்தினு  
ஞ் - சார்ஜின்றவுத்தமரு மத்திமழு மதன்மாய்த் தங்குபிரமா

## ஆத்மநாமம்.

சாரமறுத்தம்பாந்த மானசீரத்திலுங் தயங்குபா மரன்  
ஞ் - தயவானவுபாசகன் யோகிஞானிகளென்று சாரு  
ணிலுமேலும், பாரதனிலவையேக தேசமெனவுடைய  
பகர்சீவ பேதமதினும் - பங்கயன்முதலான வீஸ்வர  
னாம் பலதார தன்மியத்துஞ், சிரணமிலாதுசத் தாகா  
தார தன்மியஞ் சிறிதுமின்றித் - திருக்குவடிவாய்நா  
மாவிருத்தலிற் றிகழுசம மென்னலாமே. (உச)

## திருக்கு. வேறு.

பங்களாய்விளங்குஞ் தேகமுடன்பொறிக - டி.கழுயிர்க  
புத்தி யவித்தையுடன்சீவன், விரிபஞ்சவிடயமதை ய  
கான்மாவாய் விளங்கிடனுமேயவைகள் சுயமறிவிலா  
விரிவானவுற்பத்தி நாசமுடைத்தாகிப் பெரிதானவான்  
லாதவிவைகட்குத், தெரிவுடையலதுட்டான மாயிலை  
கல் செனித்திறத்தலறியான்மாத் திருக்குவடிவரமே.)

## கூடத்தர். வேறு.

னாடைகலு நிருவிகாரமாய் மன்னுமயமுடை விகாரம்  
-வந்தடங்கிட மூலமாதல்போல் வருவிகாரமில் பிரம  
ற், றனுவின்மூலமாஞ் சத்திவரவதுஇன் சாத்திகாதியா  
ங்கண்முன்றினஞ் - றருவவீசனுஞ் சீவன்பூதங்கடங்த  
ஞ் தன்றன்றூழில்வழி, புனிதமாகவே சென்றடங்கிட  
ருந்துகின்றதாம் பிரமவஸ்துவம் - போதனுபமாய் மூ  
ம் புகலுரகசிய வஸ்துவாகவுஞ், தனியதானசற் குணத்  
பிற் றயங்குகின்றதோர் பொருளதாகவுஞ் - தானிருத்த  
விடங்களுஞ் தகைமையானகூடத்தரென்பலே. (உங)

## சாட்சி.

கமதின் றூழில்கள் செய்யவே தபனெங்சங்கிதி மூல  
ஞ் - சண்டனவைகளிற் பற்றதின்றியே சாட்சியாக

வே தானிருத்தல்போற், புகலுமான்மசங் நிதியடைந்துமே  
பொறிகள்சகலமுங் தொழில்கள்செய்யவும்-போதருபமுங் தா  
னேயாய்ப்பிர விர்த்திநிவிர்த்திகள் செய்தவின்றியே, யகலு  
மான்றினுற் செய்வதின்றியே யவைகளுக்கெலா மத்தியஸ்  
தமர - யமர்ந்துபார்த்துமே தோற்றிவைக்குத லாணமாத்திரம்  
வழவதாகியும், விகலமின்றிய சான்றதாகவும் விளங்குகின்ற  
தால் வேதமானவை - விரிவதாகவே யான்மவஸ்துவை விள  
ம்புகின்றது சுட்சியென்னவே. (உச)

### போதம். வேறு.

வினவியமுப்பத்தைந்தாய் விளங்குறுத்துவங்கள்  
சொனவதனதனதான தொழிலையும்விளக்கிவைத்தே  
யனகமாளானவான்மாவறிந்துகொண்டிருப்பதாலே  
மனமதிற்போதமென்று மதித்தனர்பெரியோர்தாமே. (உடு)

### சுத்தம். வேறு.

சாதிவன்னவாச் சிரமபுண்ணியங் தயங்குபாவமுஞ் சொற்க  
நரகமுங் - தருவபிறப்பிறப் பாதியசுத்தமே தங்குகின்றதோர்  
சீவர்தங்களு, மோதுமிராகவன் கிருஷ்ணாந்தியா மொப்பிலா  
வவ தாரங்கிர்பையு - மோழுமாச்சரி யாதியசுத்தமு முடைய  
வீசனு முதிப்பிறப்புக, ஊதியாய்வரும் சுத்தமுள்ளதா மைங்  
துபூதமு மானவிவைகளுக் - கனியமாயிருங் தவைகளோடுமே  
யமர்ந்துநிற்கினும் சுத்தமின்றியே, சேர்தித்திய மாகங்கிறைவ  
தாய்ச் சொருபமாவது வொன்றுமின்றிய - சுயஞ்சைதன்னிய  
வரன்மருபமுங் தூயதாதவிற் சுத்தமென்பதே. (உசு)

### இலக்கியம். வேறு.

தற்பதவாச்சியமாகும் விராட்டாதிசரீரங் தருகின்றசிருட்டி  
முத லாமவத்தைழுன்றும், பெற்படையவைசுவரா ஞராத்தி

ஆத்மாமம்.

ப் பொருங்குகின்றவவிதமுங் துவம்பதவாச்சியமா,  
ந்தூலாதி சரீரங்கண்மூன்று முறவானவபிமானி வி  
கண்மூன்று, மற்புதசாக்கிரமாதி யவத்தைகண்மூலித  
கியமாமான்மாவே விசேடமதாவிலக்கியம். (உள)

சஞ்சிதனம்.

யென்றுங்கிச்சயித்த சோபாதிகன்ம மஞ்ஞானம்வேத  
வலூமீசரனுங், தனதுங்கிருபாதிகசை தன்னியமாம்பி  
மலையுட்கற்பிதவ ஞதியைந்தாயிலைவக்கு, வினமா  
ன்டா மலைக்கதிட்டனைமதா யிருக்கின்றபிரமமது  
வின்றித், தினமூழேயஞ்சியா யிருத்தவினால்வேதஞ்ச  
ஞசஞ்சனமென் றுங்குமெனவறியே. (உற)

சீவன். வேறு.

சரீரமாதி யுலகங்கணசித்தபோதும்  
வலைகள்போலப் பழுதுறங்கியாதாகிச்  
நான்மாநானுஞ் சீவித்தேயிருப்பதாலே  
சீவனென்று மதித்ததுவேதமல்லாம். (உகூ)

தத்துவம். வேறு.

பமதையறியும்வனா தத்துவமென்றிருக்குங் தூலவுட  
பூதமலையைந்தா, மருவுகின்றகுக்கவுட விருபதுவா  
மாயையுடனலித்தைபொரு வீசனிலைவநான்காம்,  
ராமையேழு மொருகாற்றத்துவமாய் வருமொருகால  
தய் வருமிலைவபோவின்றி, யொருபடியாயுண்மையா  
துமான்மா வறுவதனுற்றத்துவமென் றுங்கப்பர்கண்  
ங்கா. (ஏ.ஒ)

விண். வேறு.

மமாய்நிரவயமா யழூர்த்தமாகிச்சரீரமுதற்  
சுத்தம்வனாசகத்துத் தோன்றினின்றேயழியவிடங்

திதியாயளித்துவியாபகமாய்ச் சிதாகாசமதாயெப்போதுங்  
கதியாமான்மாவிளங்குதலாற் கழுறுமறைகள்வின்னேனேவே.

சோதி. வேறு.

குரியனக்ஞினியுடிமின்னல் சோமஞுமிந்தியகரணமுடன்  
காரியசீவனுமாயையுடன் காரணவீசனுமிவைகளுடைப்  
பேரியதோற்றந்திதிநாசம் பிரகாசிப்பித்தொன்றுஒங்  
தூரியதானும்விளங்காமற் சுயம்பிரகாசமதாற்சோதி. (ஏ.2)

ஆன்மா. வேறு.

உண்மையாகவருமகவுதாரமுத ஹறவராங்புதாதிக - ளோ  
துநாமமது வேறதாய்த்தனது வருவமின்றிவே ருறுவபோற்,  
றண்மையாகிமிக வேறுருதபடி தானதாயதே காதிக - டன்  
னில்வேறுபட வென்னதென்னதென வேபுறம்புபடி தன்மை  
போல், வண்மையானவிவை கட்கெலாமதித மாகியேதினை மிழுப்பதாய் - வருவிகாரமது வொன்றுமின்றியசை தன்யமாகியுள் பிரமமுங், திண்மையானதனை துருவமாகியொரு காலும்  
வேறுபட வின்றியே - திகழ்தலரலதனை யான்மருபமென வேயுங்காத்திடுவர் தேசளோர். (ஏ.ங)

முத்தம். வேறு.

பூமிகடனமுதல்வஸ்துகளும் புத்திரர்மித்திரர்காரிகையுங்  
காமியதேகமுமிந்தியமுங் கரணஞ்சீவபிராணனுமே  
நேமியிலொருகாற்பிரியமதா நிகழூருகாலப்பிரியமதா  
மேமமிலான்மாவதுவில்லா தென்றும்பிரியமதான்முத்தம். ()

விபு. வேறு.

ஒன்றுமேலொன்றுவியா பகமாகியிருக்கு முறுமவித்தைவி  
சிட்டன்சுக் குமங்குலதேச, மன்றுவருதூலபஞ்ச முதம்பொ  
ன்கற்ப மல்வியாகிருதமவ் வியத்தமுடன்சுத்தம், பொன்றுமா

யாவிசிட்ட னிவணிலுமேவிரிந்து பொருமிலையைவியாபித் துச் சிதானந்தமாகிக், குன்றுதவதற்குமேல் வியாபகமிலாது குறையாதவியாபகமா யிருத்தவினால்விபுவாம். (ஈடு)

**சூக்குமம். வேறு.**

சூட்சமமாம்பரமானு வதிலேகோடி தொகையிலொருபங் குனை மில்லாதாகி, யாச்சரியமாமிந்தி யங்களாறு மறியாதஞா னவடி வாகினாளுஞ், சாட்சிவடிவாமான்மா நுண்மையாகித் தானுமேயிருத்தவினாற் சூக்கமாகுஞ், காட்சியதாம்வேதம்விதி குணங்களாகக் கழுதுகின்றாமமிரு பத்தாறுமே. (ஈசு)

**அசலன். வேறு.**

தூலஞ்சுக்குமகாரணமாய்ச் சொல்லியதேகஞ்சிவனுடன் பாலனபஞ்சபூதமதும் பெள்ளிகசமட்டியுமானையுறு மாலமரீசனுமாமிலைக ளசைந்திடத்தானமுஞ்சாட்சியுமாய்க் கோலமிலான்மாவசைவறவே கோதறஷிற்றவினுலசவன். (ஈசு)

**நிரஞ்சனன். வேறு.**

சலமதுமூழ்கினவன்பேரிற் சலம்பற்றுதல்போற்பற்றின்றி நிலவியசகமதினுள்வளியு நிறைவாகியதனின்மூழ்கியதாஞ் சொலவாங்தூலசரீரமுதற் சுத்தம்வாப்பிரபஞ்சத்தி னலமாம்வான்போற்பற்றற்ற நாஞ்சிருத்தனிரஞ்சனமே. ()

**அமிர்தன்.**

நிகழ்வறுயோகாவமிர்தமது நிகரறுதேவாவமிர்தமதும் [த் பக்ரொருகாலழிவாவதுபோற் பலமுளமேரக்காவமிர்தமதாய் திகழ்வறுமான்மாவொருகாலுஞ் செறியழிவின்றியிருத்தவினு வகமகிழ்முனிவர்களைனவோரு மமிர்தமதாகுமறியென்றார்.]()

அப்பிரமேயன்.

ஐயறிவறியைப்பலனுக்கு மந்தக்கரணஞானமதாற்  
செய்யறியிந்தியமுதலாகத் திகழீசன்வாக்கன்னியமா  
யுய்யுஞ்சற்சிற்சுகமதுவா யுள்வெளியிந்தியமறிபொருளாய்  
நெய்துமகைப்பாலறிவற்று நன்குறலாலப்பிரமேயன். (ச0)

விமலன். வேறு.

குப்பைசேறுமல முத்திரங்கனுா குமிளிபுகைபுமுதி முத  
லதாய்க் - கூறுமலமுடைய பஞ்சபுதமது கோழைபித்தசீ ரத்  
தமரய்ச், செப்புமலமுடைய தூலதேகமதுஞ் செவிடுலுமைகு  
ருடதுவுடன் - றிகழுகாமமுதல் காசபடலமல நிகழுகுக்கும  
தேகமு, மொப்பின்ஞானவஞ் ஞானமலமுடைய வோதவித்  
தைசம் பந்தரு - மோதுசீவர்தமை யானவேதயவு முற்றுமுத்  
தொழிலு மதுவுடன், றப்பிலாதசன ஞதிமலமுடைய தங்கு  
மாயையுடையவருமாய்த் - தயங்குமிவைகளுக் கனியமாகிய  
வை சார்ந்துமலமிலதின் விமலனே. (சக)

அனுபாதேயம். வேறு.

சொற்கசுகம்வேண்டியே கன்மகாண்டங்களிற் சொல்சா த  
னெங்களான சுமுவிலாநித்தியனை மித்யகாமியமுடன் றுலங்க  
வரு பிராய்ச்சித்தமாய்ச் - சொல்கின்றநரல்வகைக் கருமமுஞ்  
சாங்கமாய்த் தொடர்புட னனுட்டி-த்தவன் சுதமானசொற்கப  
ல போகமதையடைகுவன் சொல்கின்ற மோட்சார்த்தமாய்ப்,  
பொற்புடையசிவனுதி தேவாக்குறித்துப் தேசமாய்த் தீட்  
சையாதி புகழ்வானமந்த்ரதங் திரயெந்தரங்களைப் பொருளதா  
ய்ப் பெற்றுமவர்கள் - புகல்கின்றபடிசெபங் தியானதோத்திர  
மூடன் பூசைதர்ப்பணமர்ச்சனை போசனமுதலானபத்திகான்  
தத்தினிற் புகல்சா தனங்களெல்லாம், விற்பணமதாயொழுங்  
காகவேவெகுகாலம் வேண்டுமென் றற்பசித்தோன் வியப்பா

னால்வகைச் சாலோகமாதிகளின் மெய்யிலா முத்தியொன் றை - மேன்மையுடனடைகுவன் சுயமானமுத்தியது வேண் டுமென் ரூசையற்றே மேலானசாதன சதுட்டையமடைந்து மே மிகுஞான காண்டமதனி, வற்புதமதாய்ச்சொலுக்கு சாத னமதாஞ்சிர வணமாதி சாவதான மாகவெகுஞாள் ஞுட்டித்த வர்பிரதி பந்தம தொழிந்தவுடனே - யாகின்றமோட்சவடி வா ஞ்சச்சிதான்மாவு மக்கரும பத்திதன்னு வடைபொருள்கள் போவின்றி யடைவதற்கெட்டாத தாலானு பாதேயமே. (கு)

### அசடம். வேறு.

அறிவுகிலாச்சடவடிவாய்த் தோன்றுஙின்ற வளவிலாச்சகங் களையு மியற்கையற்றுப், பிறிவானசேற்கையறி வாகித்தோற் றும் பேறுடையழுன்றுவித சரீரந்தன்னைச், செறிவானவியற் கையறிவாகினின்று தினங்தோறுங்காண்கின்ற சித்தாமான்மா ப், பொறியானகுரியன்போன் மூடமின்றிப் பொருந்துவதா வசடமெனப் புகலும்வேதம். (கங)

### அனுமயன்.

தூலவுடல்வாதமுடன் பித்தசிலேற்பனமாய்த் தொடர்கின் றவியாதியுட ஸிடிகுடிமுறிச்சல், சீலமிலாப்பீடையுள தாஞ்சு க்கதேகஞ்செறிகாமகோபலோ பரதிசரமுளதாஞ்சு, சாலகார ணதேகஞ் தூலகுக்குமமாஞ்சரீமதைத்தருசரமா மிவைகள் போவின்றி, யாலயமாஞ்சாட்சிகிருபத்திரவஞ்சியடர்நோயற் றிருத்தவினு வஞ்சமயஞ்சமன்றே. (கச)

### அசங்கன். வேறு.

ஞானமிலாவஞ்சான காலங்தோறு ஞானம் வந்தபின்னு மூன் றவத்தைத்தன்னி, வானசகம்வரும்பொழுது கூடவாரா தலையிறக்கிற்றுனவையோ டிறவாதாகி, மரனபொருளிலை

யாவுங் காணுகின்ற மகத்தானவறி வெடி வாகிங்கின்றே, வான மதுபோற்றூடர்வற் றிருப்பதாலே வரமானவசங்களென வகுத்தார்மேலோர். (சுடு)

### அதூலம். வேறு.

தூலஞ்சுக்கும் காரணதேகமுஞ் சொல்விராட்டுப்பொன் கர்ப்பமதுவடன், கோலமாமவ்வி யாகிருதாதியுங் கூறுமாகார மாய்க்கனமாகியே, காலந்தோறு மிருப்பதுபோவின்றிக் காரணமா நிராகாரவஸ்துவாய்ச், சிலமாகக் கனமற்றிருத்தவிற் தெளிவதான வதூலமதாகுமே. (சுகா)

### நிரந்தரம். வேறு.

ஒன்றுக்கொண்றிடைவெளியர யிருக்கும்வஸ்தி ஒளவானமிடைவெளியற் றிருத்தல்போலப், பொன்றுவதாமிடைவிட்டு மிருக்காகின்ற புகருடையச்சராசரமாம் பிரபஞ்சத்தி, னன்று னபிரமவடி வானவான்மா நாடோறுமிடைவிடா திருப்பதாலே, யென்றுமேநிரந்தரமா மெனவேவேத மியம்புமெனப் பெறியோர்க எிசைத்தாரன்றே. (சுள்)

### அகோசரம்.

ஈரேழுவிதமான விந்தியங்கடானு மெப்போதுமறிகின்ற தூலஞ்சுக்குமமுங், காரணமாம்பிரபஞ்ச மலைகள்போவின்றிக் கலந்தவைகளன்னுவய விதிரேகந்தனையுங், தாரணமாய்க்காண்கின்ற சாட்சிவடிவான தானவைகளாலறியப் படாத பொருளதறை, சிருடையவேதங்களகோசரமாமெனவே செப்புவதாலப்படி யே தெளிவாய்நீமைந்தா. (சுஷ)

### அகண்டம். வேறு.

ஒன்றையொன்றுற்கண்டிக்கும் லோகசித்தாந்த மோரும் கைதக்கண்டிக்கு மருகன்கந்திருவர், பொன்றுதபிரமன்மா லீ

சனைகமங்கள் புராணபாரதநிதி சாரமுடன் வேதத், தொன்று வதாங்கள் மபத்தி காண்டமதுமொன்றையொன்றதனுற்கண் டுக்கு மவைகள் போவின்றி, நன்றாகவுபநிடங்க ணிச்சயித்த வான்மா நாடோறுந்தன்னுதலற் றிருத்தவினை லகண்டம். சகூ

அசம். வேறு.

மூர்த்தமுடனைவையவமாய்க் கண்டமான மூன்றுவிததேக மதாம் பிரபஞ்சக்க, ஓர்த்தல்செயுமுற்பவங்க ளடைவபோல வழூர்த்தமதாய்கிரவயமா யகண்டமான, தீர்த்தவிலாச்சொருபமதா மான்மாநாளுங் திகழ்கின்றவற்பத்தி முதவில்லாதாற், பார்க்கரியவசமெனவே யறையுமென்று பகர்ந்தனர்கண்மூனிவரெலாம் பண்பாய்த்தானே. (கு)

அனந்தம். வேறு.

சரீரவிங்கியங்களுக்குஞ் சாரந்தக்கரணங்கட்கும் பரவுமைம்பூதங்கட்கும் பகர்மாயாவிசிட்டருக்குஞ் தரமாகவந்தமுண்டாஞ் சாட்சிதானந்தமின்றி யுரமதாய்முடிவில்லாதா லொப்பிலாவனந்தமாமே. (கு)

அவிநாசி.

பிரளையம்பிராரத்தத்திற் பெறுஞானவதயக்தன்னிற் றிரமாகநாசமுண்டாங் திரிவிதசரீரங்கட்கும் பரவுமான்மாவுமப்பாற் பட்டலட்சரமாய்நாஞ் முரமாகவழிவில்லாதா ஒஹுமவிநாசியாமே. (கு)

நிர்க்குணம். வேறு.

மூன்றுகுணத்தாற்சீவ பசகங்கண் முழுதும்விரித்தடக்கிவி கிளையாடாஞுங், தோன்றுவதாம்பிரகிருதிக் கப்பாற்பட்டுச் சொல்கின்றவைக்கதிட்டா னமதேயரகிச், சான்றுவடவாய

## ஆக்மாம்.

கு

பரிசு சின்னமான சத்தியசிற்சுகவழவா மான்மாவுந்தா, ணீண் ரலுடைமுக்குணமற் றிருப்பதாலே யெப்போதுநிர்க்குணமெ ஓ றியம்பும்வேதம். (ஞஷ)

## நிட்களம்.

தாமதத்தின்விகாரமதாஞ் சுக்குமபுதங்க டகுஞ்சுலபுதமுடன் பெளதிகங்கடானு, மேமமிலாவிராசதத்தில் விசுவனுந்தை சதனு மியல்பானபிராஞ்ஜனெனுஞ் சீவகோடிகளஞ், சேம மதாஞ்சத்துவத்திற் பிரமன்மாலரஞ்யத் திகழீசனுமிவைகள் சுகளமதாமதுபோ, னேமமதாஞ்சத்தியசிற் சுகமாகுமான்மா னிகழ்மூர்த்தமிலாததினு னிட்களமதாமே. (ஞச)

## நிரவயம். வேறு.

கரசரஞ்சியவையவமாகக் கருதியசரீரமுவகைக்கும், விரவும் னேநியமாயவத்தைமுன் றினுக்கும் விளங்கியசாட்சியாயிருக்கும், புரணமாமான்மரத்தனக்கெனவாயும் பொய்யதாஞ்சகம நைத்தொட்டும், பரவியஞபமற்றிருத்தவினுற் பகர்வதுநிரவய மெனவே. (ஞஞ)

## அனுதி. வேறு.

ஆகங்கட்காதிபூத மவைக்காதிவிட்சேபந்தான் பரகமாமவைக்குமாதி பரவியவலித்தைமாயை மோகமாமிவைகட்கெல்லா முதலதாமாதியான்மா யேகமாய்மற்றேராதி யிலாழையாலதியாமே. (ஞசு)

## அசரீரம். வேறு.

தேகங்களுடைத்தான கன்மியோகிகளஞ் செறிலோகபா லருடன் புதாதிபதிகண், மோகமாங்கன்மபலத் தாலவட்டயப் பட்ட முதன்மையாம்வைசுவா னேரஞ்சியாகுஞ், சோகமாமவீ

கசு

### ஆத்மநாமம்.

த்தையாப் பிருதிவிம்பாளுக்குஞ் சொல்சகமேசரீரமதா மாயை  
விசிட்டருக்கு, மேகமாமான்மாவு மன்னியமாய்த்தேக மிலா  
மையினுலசரீர மென்லாகுமறிவாய். (ஞா)

### அவிகாரம். வேறு.

பிறப்பிறப்பாதியாம் விகாரமுளதன்கோசம் பேசிடும் பசிக  
டாகம் - பெலமுடன்கொடுக்கல்வாங் காதியாம்விகாரமது பி  
ராணமய கோசமாகுஞ், துறப்பரியகாமாதி விகாரமுளமேனும  
யஞ்சுக்குக்க மாதியான - தொடர்விகாரங்களும் விஞ்ஞான  
கோசமாங் தொடர்ஞான வஞ்ஞானமுஞ், சிறப்பானபிரியமு  
டன் மோதமாம்பிரமோதங் திகழ்வதா னந்தமயமாஞ் - செறி  
பஞ்சகோசங்க ள்லாததாயுமிவை சேர்விகா ரவிகாரமு, மற  
ப்பிலாதறின்ற சாட்சியாமான்மாவு மற்றுமொருபொருள்க  
ளின்றி - மன்னெலவிகார மெனவுமேயுபநிடத மலர்வாக வ  
றைவதாமே. (ஞா)

### அத்துவிதம். வேறு.

மரங்கெடிகள்செடிமுத ஸாவதுகள்பூமியினில் வந்துமே  
யதிவிருந்தும் - வரமானபூமியியி விறந்துமேயப்பூமி மாத்திர  
பிருத்தல்போலத், திரமிலரமுவித வவத்தைகளில்வருவதாங்  
திகழுபிரபஞ்சமெல்லாங் - திடசாட்சிதன்னிடத் துதித்திருங்  
திறந்துமே திகழ்சாட்சி மாத்திரமதா, யுரமாகமிஞ்சுவத ஒலு  
மேதன்னெவிட வெருவஸ்துவேறிலாதா - யொன்றுனவான்  
மாவி ரண்டற்றதாதவி ஞைப்பிலா வத்துவிதமாம், பரமானவில்  
குபதுடன் மூன்றுநாமங்களும் பகர்விலக் காகுமிங்நால் - பார்  
ப்பவர்களான்மாவி ஞூருவமதையற்றுமே பரமவா னந்தம  
டைவர். (ஞா)

### ஆத்மநாம முற்றிற்று.

ஏ

சிவமயம்.

## பஞ்சகோசம்.

கணபதி வணக்கம்.

திருவுறுகர்ன்னு புரியினிலெழுந்த திருப்பாகத்தீசுர ராஜா  
ற், பொருவிறன்மார்த்த காமியமோட்சம் பொருந்திடவடிய  
ர்க ஸதற்கு, மருவுவிக்கினங்க ஸியாவையுமகற்ற வந்துறுகேச  
முக வடிவா, மொருபொருளாகும் விக்கினேசுரன்று ஞாத்  
தினுஞ்சிரத்தினும் வைப்பாம். (க)

குருவணக்கம்.

ஐயதில்பஞ்சகோச மான்மருபங்கள்போல  
மெய்யதாய்த்தோன்றுமத்தை விலக்கியேயான்மருபங்  
கையிலாமலகம்போலக் கண்டதுநானேயாகச்  
செய்தருண்முத்துராம தேசிகேசுரனேபோற்றி. (எ)

நால்.

ஆகமேதன்னைச்சூழ்ந்த பதார்த்தங்களறிவதாலும்  
போகமாமாலைசாந்தம் பொன்பட்டுவனிதையாகி  
தேகத்தாற்பலமாய்த்தேக மிலாவிடற்பலங்களற்றும்  
பாகமாந்தேகம்விட்டோர் பரமான்மாவிலாததாலும். (ஏ)

நானுமேபருத்தினைத்தே னானுயர்வென்கையாலு .  
மானதோரன்னகோச மான்மாவாமென்றுசொல்லி  
ஞானமாமரணமூர்ச்சை யுற்றிமெபொழுதுதன்னை  
மானமாய்ச்சூழ்ந்திருந்த வஸ்துவையறியாதாலும். (ஏ)

அழிவிலாவக்காலத்தி லாகமதிருந்துஞ்சிற்குப்  
பழியறுவனிதையாதி பயன்படாதாதலாலு  
மிழிவானபூதத்துள்ளே யிருந்தாட்டுப்புருடன்று  
மழிவறுமப்பூதத்துக் கண்ணியமாதல்போலும். (கு)

பரமானரதமிழுக்கும் பரியதற்கணியம்போலும்  
பெரிதானவடலையாட்டும் பிராண்னமான்மாவேறுயத்  
கிரமாகவிருத்தலாலுங் தேகத்திவிருந்துங்கு  
மருமையாமுயிரதற்கே யன்னியமாவதாலும். (கு)

என்வீடென்மாடென்றே யிங்கிசைப்பவன் வேறுமாபேச  
வென்றேகம்பருத்தினோத்த தென்கையினுலுமேலா  
யுன்னியபஞ்சபூதத் துற்பத்தியாலுக் தேகங்  
துன்னியவசத்துமுடங் துக்கமோடனித்தங்கண்டம். (கு)

வசையதாய்க்கடத்தைப்போல வருதிரிசயமாயாலு  
நசைவிகாரங்களுண்டாய் நாமறிபொருளாய்நம்மை  
யிசையவையறியாதாலு மிவ்வன்னமயமாங்கோச  
மிசையானதானன்றென்று மிகவுமேயறிவாய்மைக்கா. (கு)

நாதனேபிராணனெல்லா நசித்திடுஞ்சமுத்தியுற்றுஞ்  
சாதமாங்காற்றுண்டாறுற் றுனியமித்தலுருக்  
கேதமதறவேநாவா யேகியுங்காற்றில்லாதேற்  
சேதமதாகநாவாய் சென்றிடாததுவேபோல. (கு)

பிராணனுண்டாறுன்மாலை பெண்ணெணிசாந்தமாதி  
பராவியபலனுண்டாயும் பகருழவாதியாறு  
பிராங்கிறதொழிலுண்டாயு மிலாவிடலைவயின்றுயு  
முராங்கிறப்ராணனீங்கி ஹடல்பிணைமாகலாலும். (கு)

இதனயலர்கவான்மா வில்லாததாலுநானே  
மதவலிவவியிலாதான் மலிபசிதாகமுள்ளா

னிதமானவசனன்றன னேகினெனன்பதாலுஞ்  
சதமானபிராணகோசங் தானுன்மாவாகுமென்னில். (கக)

வேறு.

களர்மகனேமன மானதடங்கிய தேடல்சமுத்தியிறு  
மிளமையதுடலைக் காவல்செய்பிராண னிருக்கவழுட்டடைசம  
யளியுளமுக்க ணியாதிகழற்றிட வறியாதாலுமூறும்  
வளமுளகப்பற் பாய்கட்டுங்தொழில் வலவனிலாப்பொடுதே.

அசைவுறுவாயு விருந்தாலும்பல னமையாதவைபோல  
வசையுறுமக்காற் சிற்காதிகள்பலன் வாராதாலுமினு  
நசையுறுமூழவா தியவுறுதொழில்க ணடவாதாலுமுயர்  
பிசகறும்யோக மூர்ச்சையுறுங்காற் பிராண னிலாப்பொடுதே.

உடல்பின்மாகா மையினாலும்போ மோரிடமறியாது  
திடமுளரதம் திழுத்துச்செல்லுஞ் சேவனடத்தியவ  
நடலையதின்றிய தற்கனியம்போ னவிற்றுதலாதியையுஞ்  
சடமுளமுச்சுக ளோடுமிடங்க டானிங்கறியாதே. (கக)

ஆகியமனவான் மாங்கினத்தாட்ட வசையும்பிராணனையும்  
ஷுகித்தாட்டிய வவ்வான்மாவே றஹதவினாலுமிழி  
வாகியதேக மெனதென்றறிபவன் வரமாயதற்கயல்போ  
லேகுறுமெனதாம் பிராணன்பெலமா யிருக்குதவில்லைபெலம்.

என்றும்பசியுங் தாகமதுளதிங் கென்வாக்காதிகளு  
நன்றாய்வசனு திகள்பணுதென்று நவிற்றுவததனாலும்  
பொன்றும்பிராண கோசம்பஞ்ச பூததன்மாத்திரையி  
வொன்றும்ரசகுண சமட்டிவியட்டியி அற்பவழுமறலாலும். ()

அசைவுறுசடங்துக் காதியதாய்நா மறியப்பட்டதுவா  
யிசைவுறநம்மை யறியாதாக விருப்பதனாலும்வசை

நசையுறுபிராணே மயகோசந்தா மேவலவாமென்றே  
வசையறவறிந்தேக் காலும்விலக்கிடு மைந்தாநீயென்றார். (கள)

குருவேமனந்தான் ரேகேந்திரியங் குறிபிராணேயுங்  
தெருளாயறிந்து காத்தவினாலுங் திடமாயாட்டுமவ  
னருகாதிருப்பின் சூத்திரக்கயிறுள பாவைகளாடுவதும்  
பொருமவனில்லா விழலாடாது போன்மனதுண்டானால். ()

சிற்காதிகள்பிர யோசனமாயுங் திகழுழவாதிதொழி  
னற்காரியமா மியாகாதியதொழி ணடந்திடலாலுமியற்  
பொற்பாமனதில் ஸாவிடுவைகள் பொருந்தாதாலும்ரு  
மற்பமிலாமனம் பாவித்தபடியே யாகியவதனாலும். (கக)

இதைவிடவேறுன் மாவொன்றில்லா தாலும்மிசைவறுநான்  
சதமுறுகாமி குரோதியனென்று சொல்லுவதாலுமடர்  
மதமுறுமனமய கோசமதான்மா வாமெனீசொல்லின்  
பதமுளமகனே கேளனவுரைத்தார் பண்புளகுருமூர்த்தி. ()

வேறு.

புத்தினிச்சயஞ் சித்தமாதியாற் போனகாலையின் மனதிருங்  
துமே, பத்தியாயொன்றை யறிந்திரட்சியாப் பண்பினாலுமே  
பாவைக்கூத்ததின், யுத்தியோடுமே தலைமையாகிய வொருவ  
னேவிடாக் காலத்தாட்டுவோ, னத்தியாயிருங் தாலும்பாவை  
தா ஞெட்டாதுபோன் மாலையாதியும். (உக)

பலன்கொடாமையு முழுதலாதியாய்ப் பகருதொழில்களும்  
யாகமாதியா, நிலவதொழில்களு நடப்பதின்றியு நிலையதா  
யொன்றைத் தியானஞ்செய்திடப், புலமதின்றியு மிந்தலுருக்  
குப் புரவிநடத்திட வேண்டுமென்பதைச், சிலவறிந்திடாச் ச  
ஞ்சலத்துடன் சேர்சுதந்தர மிலாதிருந்திடும். (எ.ஏ)

சாரதிக்கேச மாணன் வேறதாய்ச் சார்ந்திருத்தல்போ னினை  
த்தலாதியை, நேரதாயறி யாதுபுத்தியா மாண்மாநிச்சயித் தே  
வுகின்றதிற், சேர்க்கினைதலைச் செய்யுமனதினைச் செலுத்துமான்  
மாவே நிருப்பதாலுமே, வாரமின்றியென் பிராணென்பவ  
ன் வருமதற்குவே நிருத்தல்போலவே. (உங)

என்றன்மனதுமே சங்கற்பிக்கிதிங் கிச்சையாதுசெய் தென்  
றலாலுமே, மன்றன்மனமய கோசம்பஞ்சதன் மாத்ரைசத்துவ  
குணத்தில்வந்ததா, லொன்றசத்துடன் சடந்துக்காதியா யுற்  
றுகாமறி பொருளதாய்ச்சை, நன்றாக்கிடா தாலுமனமய  
கோசநாமல வென்றுதேறுவாய். (உங)

### வேறு.

புத்தியுஞ்சஞ்சலமனதை யுறுதியாகப் பொருந்தசெய்திக  
பரமாங் காரியத்திற், கத்தாவாய்நிருபவிக்கை யாலும்பாடங்  
கழுறுகின்றவாத்தியா ஞானபோது, பத்தியுளசீடர்களிற் றலை  
வஞ்சே பாடமதுசொல்லுவித்தல் படித்தல்கூடுஞ், சத்தியுள  
வவரிலரே வதுகூடாபோற் சார்கின்றபுத்தியதிங் ஞான  
பேரதே. (உங)

சந்தனங்கள்வனிதாதி பலமதாயுஞ் சார்கின்றவழுவாது யா  
கமாது, பந்தவுபாசனையோக நடப்பதாயும் பலமானபுத்தியின்  
றே வலவைகூடாதாய், நந்தவிலாவிதற்கயலா யான்மாவின்றி  
நான்புத்திவந்தனைன் கர்த்தாவென்னு, மந்தமுளவிஞ்ஞான ம  
யமாங்கோச மாண்மாவாமென்பாயே வதுவுங்கேளாய். (உங)

### வேறு.

வியாதிமுதலானதாற் பிரியமதிலாக்கால் விபுத்திநிச்சயமிரு  
ந்தும் - வேறுனசலனமுள மனதையொருங்கிலையிலே விதியா  
ம விகபரத்தின், சயமானகாரியம தொன்றையுஞ்செய்யாது ச  
ம்பளப் பொன்னிவிச்சை - சந்துமில்லாவிடி-லு பாத்தியாரிரு

ககு

ஆத்மநாமம்.

த்தையாப் பிருதிவிம்பாஞ்சுக்குஞ் சொல்சகமேசரீரமதா மாயை  
விசிட்டருக்கு, மேகமாமான்மாவு மன்னியமாய்த்தேக மிலா  
மையினுலசரீர மெனலாகுமறிவாய். (ஞெ)

அவிகாரம். வேறு.

பிறப்பிறப்பாதியாம் விகாரமுளதனே கோசம் பேசிடும் பசிக  
டாகம் - பெலமுடன் கொடுக்கல்வாங் காதியாம் விகாரமது பிர  
ராணமய கோசமாகுஞ், துறப்பரியகாமாதி விகாரமுளமனேம  
யஞ் சுகதுக்க மாதியான - தொடர்விகாரங்களும் விஞ்ஞான  
கோசமாங் தொடர்ஞான வஞ்ஞானமுஞ், சிறப்பானபிரியமு  
டன் மோதமாம்பிரமோதங் திகழ்வதா னந்தமயமாஞ் - செறி  
பஞ்சகோசங்க ளல்லாததாயுமிவை சேர்விகா ரவிகாரமு, மற  
ப்பிலாதறிகின்ற சாட்சியாமான்மாவு மற்றுமொருபொருள்க  
ளின்றி - மன்னலாலவிகார மெனவுமேயுபநிடத மலர்வாக வ  
றைவதாமே. (ஞா)

அத்துவிதம். வேறு.

மரங்கொடிகள்செடிமுத ஸாவதுகள்பூமியினில் வந்துமே  
யதிலிருந்தும் - வரமானபூமியிய லிறந்துமேயப்பூமி மாத்திர  
பிருத்தல்போலத், திரமிலாமுவித வவத்தைகளில்வருவதாங்  
திகழுமிரபஞ்சமெல்லாங் - திடசாட்சிதன்னிடத் துதித்திருங்  
திறந்துமே திகழ்சாட்சி மாத்திரமதா, யுரமாகமிஞ்சுவத ஞலு  
மேதன்னைவிட வொருவஸ்துவேறிலாதா - யொன்றுனவான்  
மாவி ரண்டற்றதாதவி ரெப்பிலா வத்துவிதமாம், பரமானவி  
ருபதுடன் மூன்றாமங்களும் பகர்விலக் காகுமிஞ்ஞால் - பார்  
ப்பவர்களான்மாவி ஞாருவமதையற்றுமே பரமவா னந்தம  
டைவர். (ஞகு)

ஆத்மநாம முற்றிற்று.

சிவமயம்.

## பஞ்சகோசம்.

கணபதி வணக்கம்.

திருவறைகர்ண்ண புரியினிலெழுந்த திருப்பாகத்திசர ராஜா  
ந், பொருவிறன்மார்த்த காமியமோட்சம் பொருந்திடவடிய  
ர்க ளதற்கு, மருவுவிக்கிணக்க ஸியாவையுமகற்ற வந்துறுகேச  
முக வடிவா, மொருபொருளாகும் விக்கிணேசுரன்று ஞளத்  
தினுஞ்சிரத்தினும் வைப்பாம். (க)

குருவணக்கம்.

ஐயதில்பஞ்சகோச மாண்மாநுபங்கள்போல  
மெய்யதாய்த்தோன்றுமத்தை விலக்கியேயான்மாநுபங்  
கையிலாமலகம்போலக் கண்டதுநானேயாகச்  
செய்தருண்முத்துராம தேசிகேசுரனேபோற்றி. (ங.)

நால்.

அகமேதன்னைச்சூழ்ந்த பதார்த்தங்களறிவதாலும்  
போகமாமாலைசாந்தம் பொன்பட்டுவளிதையாது  
தேகத்தாற்பலமாய்த்தேக மிலாவிடற்பலங்களற்றும்  
பாகமாந்தேகம்விட்டோர் பரமான்மாவிலாததாலும். (ங.)

நானுமேபருத்தினைத்தே னானுயர்வென்னகயாலு .  
மானதோரன்னகோச மாண்மாவாமென்றுசொல்லி  
நூனமாமரணமூர்ச்சை யுற்றிதும்பொழுதுதன்னை  
மானமாய்ச்சூழ்ந்திருந்த வஸ்துவையறியாதாலும். (ங.)

அழிவிலாவக்காலத்தி லாகமதிருந்துஞ்சிற்குப்  
பழியுறவனிதையாதி பயன்படாதாதலாலு  
மிழிவானபூதத்துள்ளே யிருந்தாட்டிபுரூடன்று  
மழிவுறுமப்பூதத்துக் கண்ணியமாதல்போலும். (ஏ)

பரமானைதமிமுக்கும் பரியதற்கணியம்போலும்  
பெரிதானவடலையாட்டும் பிராணைமான்மாவேறுய்த்  
திரமாகவிருத்தலாலுங் தேகத்திலிருந்துநீங்கு  
மருமையாழுயிரதற்கே யன்னியமாவதாலும். (க)

என்வீடென்மாடென்றே யிங்கிசைப்பவன்வேறுமாபோ  
லென்றேகம்பருத்தினோத்த தென்கையினுலுமேலா  
யுன்னியபஞ்சபூதத் துற்பத்தியாலுங்தேகந்  
துன்னியவசத்துமுடங் துக்கமோடனித்தங்கண்டம். (ஏ)

வசையதாய்க்கடத்தைப்போல வருதிரிசயமாயாறு  
நசைவிகாரங்களுண்டாய் நாமறிபொருளாய்ந்மை  
யிசையவையறியாதாலு மிவ்வன்னமயமாங்கோச  
மிசையானதானன்றென்று மிகவுமேயறிவாய்மைங்தா. (ஏ)

நாதனேபிரானெனல்லா நசித்திடுஞ்சூழுத்தியுற்றுஞ்  
சாதமாங்காற்றுண்டானந் றுனியமித்தலுருக்  
கேதமதறவேநாவா யேகியுங்காற்றில்லாதேற்  
சேதமதாகநாவாய் சென்றிடாததுவேபோல. (ஏ)

பிரானைலுண்டான்மாலை பெண்ணனிசாந்தமாகி  
பராவியபலனுண்டாயும் பகருழவாதியாறு  
யிராநின்றதொழிலுண்டாயு மிலாவிடலவையின்றுயு  
முராநின்றப்ரானைங்கி ஒடல்பினைமாகலாலும். (க)

இதனையலர்கவான்மா வில்லரததாலுநானே  
மதவலீவலீயிலாதான் மலிபசிதாகமுள்ளா

னிதமானவசனங்களை நேகினென்பதாலும்  
சதமானபிராணகோசங் தானான்மாவாகுமென்னில். (கக)

வேறு.

கிளர்மகனேமன மானதடங்கிய கேழல்சமுத்தியறு  
மிளமையதுடலைக் காவல்செய்பிராண னிருக்கவழுட்டைக்கு  
யளியுளமுக்க ணியாதிகழுற்றிட வறியாதாலுமுறும்  
வளமுளகப்பற் பாய்கட்டுங்தொழில் வலவனிலாப்பொழுதே.

அசைவறுவாயு விருந்தாலும்பல னமையாதவைபோல  
வசையுறுமக்காற் சிற்காதிகள்பலன் வாராதாலுமினு  
நசையுறமுழவா தியவறுதொழில்க ணடவாதாலுமுயர்  
பிசகறும்யோக மூர்ச்சையுறுங்காற் பிராண னிலாப்பொழுதே.

உடல்பினமாகா மையினாலும்போ மோரிடமறியாது  
திடமுளரதம் திழுத்துச்செல்லுஞ் சேவனைடத்தியவ  
நடலையதின்றிய தற்கனியம்போ னவிற்றுதலாதியையுஞ்  
சடமுளமுச்சுக ளோடுமிடங்க டானிங்கறியாதே. (கச)

ஆகியமனவான் மாங்கினத்தாட்ட வசையும்பிராண னையும்  
ழுகித்தாட்டிய வவ்வான்மாவே றுறுதவினாலுமிழி  
வாகியதேக மெனதென்றறிபவன் வரமாயதற்கயல்போ  
லேகுறுமெனதாம் பிராணன்பெலமா யிருக்குதவில்லைபெலம்.

என்றும்பகியுங் தாகமதுளதிங் கென்வாக்காதிகளு  
நன்கூற்வசனு திகள்பலுதென்று நவிற்றுவததனாலும்  
பொன்றும்பிராண கோசம்பஞ்ச பூததன்மாத்திரையி  
வொன்றும்ரசகுண சமட்டி.வியட்டி.யி இற்பவமுறலாலும். ()

அசைவறுசடந்துக் காதியதாய்நா மறியப்பட்டதுவா  
யிசைவறநம்மை யறியாதாக விருப்பதனாலும்வசை

நசையறுபிராண மயகோசந்தா னமலவாமென்றே  
வசையறவறிந்தெக்காலும்விலக்கிடு மைந்தாநீயன்றூர். (கள)

குருவேமனந்தான் றேகேங்கிரியங் கூறிடுபிராணையுங்  
தெருளாயறிந்து காத்தவினாலுங் திடமாயாட்டுமவ  
னருகாதிருப்பின் சூத்திரக்கயிறுள் பாவைகளாடுவதும்  
பொருமவனில்லா விழலாடாது போன்மனைதுண்டானுல். ()

சிற்காதிகள்பிர யோசனமாயுங் திகழுழவாதிதொழி  
னற்காரியமா மியாகாதியதொழி னடங்கிடலாலுமியற்  
பொற்பாமனதில் லாவிழலவைகள் பொருந்தாதாலுமூறு  
மற்பமிலாமனம் பாவித்தபடியே யாகியவதனுலும். (ககு)

இதைவிடவேறுன் மாவொன்றில்லா தாலும்மிசைவுறுஙான்  
சுதமுறுகாமி குரோதியனென்று சொல்லுவதாலுமடர்  
மதமுறுமனமய கோசமதான்மா வாமெனீசொல்லின்  
பதமுளமகனே கேளனவுரைத்தார் பண்புளக்குருமூர்த்தி. ()

வேறு.

புத்தினிச்சயஞ் சித்தமாதியாற் போனகாலையின் மனதிருங்  
துமே, பத்தியாயொன்றை யறிந்திரட்சியாப் பண்பினுலுமே  
பாவைக்கூத்ததின், யுத்தியோடுமே தலைமையாகிய வொருவ  
னேவிடாக் காலத்தாட்டுவோ, னத்தியாயிருங் தாலும்பாவை  
தா ணடிடாதுபோன் மாலையாதியும். (உக)

பலன்கொடாமையு முழுதலாதியாய்ப் பகருதொழில்களும்  
யாகமாதியா, நிலவுதொழில்களு நடப்பதின்றியு நிலையதா  
யோன்றைத் தியானஞ்செய்திடப், புலமதின்றியு மிந்தலூருக்  
குப் புரவிந்தத்திட வேண்டுமென்பதைச், சிலவறிந்திடாச் ச  
ஞ்சலத்துடன் சேர்சுதந்தர மிலாதிருந்திடும். (எ.ஏ)

சாரதிக்கேச மாணன்வேறதாய்ச் சார்ந்திருத்தல்போ னினை  
த்தலாதியை, நேரதாயறி யாதுபுத்தியா மாண்மாநிச்சயித் தே  
வுகின்றதிற், சேர்தினைதலைச் செய்யுமனதினைச் செலுத்துமான்  
மாவே றிருப்பதாலுமே, வாரமின்றியென் பிராணனென்பவ  
ன் வருமதற்குவே றிருத்தல்போலவே. (உங)

என்றன்மனதுமே சங்கற்பிக்கிதிங் கிச்சையாதிசெய் தென்  
றவாலுமே, மன்றன்மனமய கோசம்பஞ்சதன் மாத்ரைசத்துவ  
குணத்தில்வந்ததா, லொன்றசத்துடன் சடஞ்துக்காதியா யுற்  
ருநாமறி பொருளதாய்நமை, நன்றறிந்திடா தாலுமனமய  
கோசநாமல வென்றுதேறுவாய். (உசு)

### வேறு.

புத்தியஞ்சஞ்சலமனதை யுறுதியாகப் பொருந்தசெய்திக  
பரமாங் காரியத்திற், கத்தாவாய்நிருபவிக்கை யாலும்பாடங்  
கழுறுகின்றவாத்தியா ருள்ளபோது, பத்தியுளசீடர்களிற் றலை  
வஞ்சே பாடமதுசொல்லுவித்தல் படித்தல்கூடுஞ், சத்தியுள  
வவரிலரே வதுகூடாபோற் சார்கின்றபுத்தியதிங் குள்ள  
பேரதே. (உரு)

சந்தனங்கள்வனிதாதி பலமதாயுஞ் சார்கின்றவழுவாதி யா  
கமாதி, பந்தவுபாசனையோக நடப்பதாயும் பலமானபுத்தியின்  
றே வைவகூடாதாய், நந்தவிலாவிதற்கயலா யான்மாவின்றி  
நான்புத்திவந்தனைன் கர்த்தாவென்னு, மந்தமுளவிஞ்ஞான ம  
யமாங்கோச மாண்மாவாமென்பாயே வதுவுங்கேளாய். (உசு)

### வேறு.

வியாதிமுதலானதாற் பிரியமதிலாக்கால் விபுத்திநிச்சயமிரு  
ந்தும் - வேறுஞசலனமுள மனதையொருநிலையிலே விதியா  
ம விகபரத்தின், சயமானகாரியம தொன்றையுஞ்செய்யாது ச  
ம்பளப் பொன்னிலிச்சை - சற்றுமில்லாவிடி-லு பாத்தியாரிரு

க்கினுக் தலையர்கள் படித்தவிலீபோ, னயமானசிற்காதி பய  
னதுபடாமலு நலமான வழுவாதியு - நவில்கின்றயாகாதி யுபா  
சைனயாதிகளு நடவா திருப்பதாலு, மியலானசாரதியை யே  
வஞ்சுதந்தரமி லாதயேச மானனுக்கிங்- கெண்ணுபிரயோசன  
மும் வேறுயிருத்தல்போ வெழினிச் சயங்கள்செயலே. (2ஞ)

தற்சுதந்தரமின்றி யானந்தவான்மா வசைத்தபடி சுகங்கிச்ச  
யங் - தருகின்றபுத்திக்கவ் வான்மாவும்வேறதாய்ச் சார்கின்ற  
தன்மையாலும், பொற்பாகவென்மனம தென்பவனதற்குப்  
புறம்பா யிருத்தல்போலப் - புகலுமென்புத்தினிச் சயஞ்செய்யு  
தென்புத்தி புலமற மயங்குதென்று, மற்புதமதானவென் ச  
ரோத்ராதிசத்தமுத ஸறிகின்ற தென்பதாலு - மறிவாம்விஞ்  
ஞானமய கோசமும்பஞ்சதன் மாத்திரைச் சத்துவத்தி, அ  
ற்பனமதாயசத் தாதியாய்ந்மாலு முற்றறிவ தாயுநம்மை -  
யொருநானுமறியாத விஞ்ஞானமயகோச மோதிஞு மன்று  
மைந்தா. (2அ)

அறிகின்றபுத்திமுத வியாவஞ்சமுத்தியி வழிந்துகு ணியஞ்  
சுகமுமா - யமர்கின்றதாலுமே சம்பளத்திற்பிரிய மாகினற் பி  
ரதானியா, னெறியுடையசீமையின் காரியநடக்குத ணிகழுவ  
ன் பிரியம்விடுலோ - நியமமாய்ந்தவாமை போலவானந்தம  
ஆ நிகழ்பொடுது சிற்காதிகள், செறிகின்றபலமாயு முழுவாதி  
யாகாதி திகழுபா சைனகளாதி - செறிதொழினடப்பதா யும்பி  
ரியமோதமொடுதி திகழுபிர மோதமுளதாய்க், குறியுடையிவா  
னந்த மிலதாகிவிவைகளுங் கூடிடா தாதலாலுங் - குலவுமிவ்  
வானந்த மின்றியோரான்மாக் குறிப்பதற் கில்லையாலும். (2க)

வேறு.

நானுறுச்சியஞ்ஞானி நானுமேபிரியனென்னு  
மானவானந்தகோச மான்மாவாமென்றுசொல்லி

நூனமின்மகனேகேளா யொன்றியசமுத்தியற்ற  
குனியமஞ்ஞானத்தின் சுகங்களுந்துரியத்தில்லை.

(ஏ.ஒ)

சம்பளங்தான்கொடுக்குங் தரணிபணிலாதபோது  
நம்புமங்திரியாற்சிமைக் காரியநடவாதேபோற்  
பம்பியபரமானந்தப் பரமான்மசொருபமன்றி  
வம்புசிற்காதியாவும் வரமானபயனளிக்கா.

(ஏ.க)

உழுவாதியாகமாதி யுபாசனையாதிகூட்டா  
வழியானபிரியமாதி வரமாட்டாதாதலாலுங்  
குழகானரதத்திற்செல்வோன் குறித்துளபலனதற்கிங்  
கழகானவதைக்கொடுப்போனன்னியமாதல்போல. (ஏ.உ)

எழிலபுத்திதொழிலில்கள்செய்ய வேதுவாம்பிரியத்திற்கு  
விழியகிட்டானவான்மா வேற்கவிருப்பதாலுள்ளு  
சமூவிலாவென்னஞ்ஞான மென்சுகமென்கையாலு  
மழியுமானந்தகோச மவித்தையில்வருவதாலும். (ஏ.ஞ)

அசமிலாச்சடந்துக்காதி யாகிநாமறிவதாயு  
ஙிசநம்மையறியாதாயு நிகழுமானந்தகோசம்  
வசமறநாமன்றென்று வரையறுத்தறிவாய்மைந்தா  
நசைபஞ்சகோசநீக்கி ஞனெவன்சொல்வீரையா. (ஏ.ஏ)

வேறு.

ஆரோபமாய்ப்பாம்பு தோற்றுங்காலு மதற்குமேழுன்பின்  
இு மதிட்டானமாகத், தாரகமாய்த்தானிருந்தங் கதற்குமேயி  
ருக்குங் தன்மையதுகொடுக்கின்ற பழுதையதேபோல, வாரம  
தாம்பஞ்சகோசந் தோற்றும்பொழுதும் வருமதற்குழுன்பின்  
இு மதிட்டானமாகப், பாரமதாந்தானிருந்து மலைகளுக்குமிலு  
ருக்கும் பான்மைகொடுக்கின்றவுண்மையா ஞஞஞ்சத்தே. ()

வேறு.

தானுமேபிரகாசமதாகியுஞ் சடமதாங்கடமாதிவிளக்கிடும்,  
பானுபோற்பிரகாசமதாகியே பங்கமின்றியிருங்தைந்துகோச  
மு, மூனைமுன்றுமவத்தைகளியாவையு முற்றுமேபிரகாசங்கள்  
பண்ணிய, வீனமின்றியவான்மாவறிவரு வென்றுமாதலாற்  
சித்தென்றறிகுவாய். (உச)

வேறு.

தரனின்பவடிவமாகித் தலையடைந்தவர்க்குமின்ப  
மானதைக்கொடுக்குந்தேவா வழிரத்தைப்போலவான்மா  
ஆன்மில்சுகமாய்த்தன்னை யுறும்பஞ்சகோசங்கடகு  
மீனமில்சுகங்கொடுக்கு மின்பத்தாலானந்தந்தான். (உள)

ஒதியடுதான்கி லுயர்ச்சிதாழ்ச்சிகளில்லாம  
லேதமிலொருபடித்தா யிருக்கின்றவான் போலான்மாக்  
கோதறவவத்தைமுன்றிற் கூடுதல்குறைதலின்றி  
நீதியாய்நடவாயொன்றுய் நிகழ்வதாற்சமமதாமே. (உடு)

கானீர்பொய்யாய்த்தோன்றுங் காலத்துமதற்குமுன்னும்  
பானுவேபின்னுநிற்கும் பண்புபோற்சீரமுன்று  
மானதுபொய்யாய்த்தோற்று மப்போதுமுன்னும்பின்னு  
மேன்மையாமான்மாநிற்றன் மெய்யினற்றிரமதாமே. (உகூ)

வேறு.

சண்டையற்றிட வோருடனின்றிடுஞ் சாட்சியாள னவர்செ  
ய்தொழில்களில், விண்டுமேபட்ச பாதமதின்றியே விளங்கவ  
ற்றை யறிந்திருக்கின்றபோன், மண்டவத்தைகள் மூன்றினு  
மேயபி மானிமுன்றெடுக்கின்ற செய்யுந்தொழிலிலு, மண்டவின்  
றி யுயர்வதாழ்வின்றியே யறிந்துநிற்றவிற் சாட்சியதாகுமே.()

வேறு.

கடகலசங்குதிர்முதலா முபாதிகளினுலே ககனமதிங்கனே கமதாய்த் தோற்றினுமேயவைதான், நிடமாகவெரன்றல்லால் வேறிலாததுபோற் றிரமானவான்மாவு மலித்தையங்துக்கரண, மடர்கின்றவவைமுதலா முபாதியினுலேனை வறிவாகத் தோற்றினுமேயறிவுபலவின்றித், தடமானவொருவடிவா யிருப்பதனால்வேதஞ் சாற்றியதிங்கேகமன வறிந்திடவாயன் ஹ.

வேறு.

சத்தலாமலுறுகடசராவமலை தந்துதோன்றியழிவாயினும் வித்ததாகியமிருத்துவானலை விளங்கிமுப்பொழுதிருப்பபோ வெத்ததாகியுள்கோசமைந்தது மெழுந்துங்கின்றழிவதாகவு நித்தமாகியதனக்குதிப்புட னிறப்பிலாமையினினித்தியம். ()

வேறு.

பூதங்கனைன்கதனுள் வியாப்பியமதின்றிப் பொருந்துமலை தன்னுள்ளே வியாப்பியமாயுடைய, வேதமிலாவியாபகமா மாகாயம்போல விழிவானதூலமாந் தேகமுதன்மூன்றும், பேதமாஞ்சாக்ராதி யவத்தைகண்மூன்றினையும் பெறுவிசுவரைதிய மானிகண்மூன்றினுக்குட், சாதமிலாவான்மாவும் வியாப்பியமதின்றித் தன்னுள்ளைவுவியாப்பியமாய்த் தான்விபுவால் வியாபி. (ஈ)

பழுதைப்பாம்பதுமூன்பின் னடுவுமேயின்றிப் பதார்த்தங்கட்கிருத்தலையுக் கொடாததேபோல, விழிவுள்ளைவுங்கோசமது முக்காலுமின்றி யாதுக்குமிருப்பதவா நாதலாலசத்தாம், விழிதலுறுகடந்தானும் விளங்காமலொன்றை விளக்கமாட்டாது போ லீக்கோசங்கஞமே, யழிவிலாவான்மாலை யழியாது ங்கவரா லீங்கையுமே வெவ்வேறு யறிவதற்கடமாம். (ஈ)

தானுமேதுக்கவடி வாயிருந்துவிடமுந் தடைக்கிட்டு. ஓலைக்குக்கு மரங்கைகாடிப்பதுபோ, லாஸியுமையுகோச மாது

வியாதியதா மரங்தையுற்றுமுத்ததுவு மலையுறலாற்றுன்பாம்,  
வாஞ்சியொன்றுக்கொன்றுயர்வதாழ்வாக மருவதல்போன்று  
கோசங் கனுமொன்றுக்கொன்று, தீனமுறுமுயர்வதாழ் வற்  
றுமேயென்றுந் திகழ்பேதமாயுறலால் விசமமாமன்றே. (சுஞ்)

வேறு.

காணவிற்சலமுமுன்பின் கருதிடிலின்றிமத்தி  
யானதோர்பொழுதும்பொய்யா யமர்வதுபோலவிந்த  
ஒன்மாம்பஞ்சகோச முன்னிடின்முன்பினின்றி  
மானமாய்ந்துவிற்பொய்யாய் மருவலாலத்திரந்தான். (சுகு)

பின்னியேயொன்றுக்கொன்று பேசியவிவாதஞ்செய்வோ  
ஏனைங்கியம்மயமாய்மூழ்கி யுறுவதுபோலநாஞ்  
மினங்கியபஞ்சகோச மென்னிடிலொன்றின்றர்ம  
மனங்கியவோன்றிலேற்றி யழுந்தலாற்சாட்டியந்தான். (சுள்)

கடகலசாதிநாநா வாகியேகாணல்போல  
வடரஞ்சகோசநாநா வாதலாலனேகமென்றாங்  
தொடர்மணிற்கடங்களாதி தோன்றியேயழிதல்போல  
யடர்பரமதனிற்குறேன்றி யழிகோசமணித்தியந்தான். (சுஅ)

விண்ணினுட்புதநான்கும் வியாப்பியமாதல்போல  
நன்னியகோசமெந்து நாஞ்மான்மாவினாலே  
யென்னிடல்வியாபிக்கப்பட டிருப்பதால்வியாப்யமென்று  
பண்ணியல்வேதந்தானும் பகர்ந்ததென்றறிந்மெந்தா. (சுகு)

ஆதலாற்கோசமெந்து மசத்தாதியென்றுநீக்கிச்  
சாதமிலான்மாநாஞ்சு சத்தாதிலெட்சணத்தா  
லேதமிலதுவேநானென் றெண்ணிசீயறிவாயென்னுஞ்  
சோதியாமுத்துராம சுவாமியின்பாதம்போற்றி. (ஞா)

பஞ்சகோச முற்றிற்று.

முத்துராமவிங்கதேசிகர் திருவடிவாழக.

சிவமயம்.

## ஞானவந்தாதி.

---

சௌல்வவினாயகர் துதி.

நித்தியவநித்தியங்க ஸிலைபெறவடியர்தங்கள்  
புத்தியின்விளங்கிஞானம் பொருந்துதற்காயெழுந்த  
சித்ததாங்கண்டங்லூர்ச் சௌல்வமாகணேசநாயேன்  
வித்தையந்தாதிபாட விவேகவாக்கருள்செய்வாயே. (க)

குருவணக்கம்.

அத்தனேயன்னையாள வருள்வடிவாகவந்த  
முத்தனேமுத்துராம முதல்வனேயளியேனுக்காய்ச்  
சுத்தமாமுன்றன்வாக்காற் சௌல்வியவாக்கியத்துக்  
கத்தமாங்கவியன்வாக்கா வருஞ்வாய்போற்றிபோற்றி. (எ)

அவையடக்கம்.

போற்றியவன்றன்வாக்கைப்பொருள்தாய்க்கொண்டியானுஞ்  
சாற்றியகவிகடன்னிற் றளைமுதலனேகுற்ற  
வேற்றுமையிருக்குமாகின் மெய்யடியார்களத்தைத்  
தேற்றமாய்ப்பாராதர்த்தங் தெளிவதாய்ப்பார்ப்பார்மெய்யே. ()

பாயிர முற்றிற்று.

---

### சருவம் பஞ்சபூதமயமெனல்.

மெய்வடிவாயகண்டமதாய்விமலமாகி வேதங்கட்டிகட்டரி தாம்பிரமந்தானே, மையில்பரண்வடிவாகிப்பஞ்சபூத மாமதனு ற்பிரமாண்டமாகிதன்னைச், செய்யிரச்சுசர்ப்பம்போற்சிருட்டி செய்தான் ரெளிவாகவதன்வடிவைவிசாரிக்கும்போ, தைய ன்முனஞ்சருவமுமேபஞ்சபூத மாகுமெனவருள்செய்தான்ப வமேங்க. (க)

### சருவமித்தைதயெனல்.

பவமானசகங்களதின்சொருபந்தன்னைப் பார்க்கிலவைசத் துமுதலோன்பதாலு, மவமாகிச்சொல்வடிவாயிருப்பதாலு மனு பவத்திற்சொற்பனம்போலமர்வதாலுந், தவமுடையபெரியோ ர்களுபங்கங்கள் சகலமுமேபிராந்தியெனச்சாற்றலாலும், விவரமதாய்ச்சருவமுமேமித்தைதயென்றே விளம்பியெனியிரட்சி த்தான்விபுவாய்னின்றேன். (ங)

### சருவஞ்சின்மயமெனல்.

நிற்கின்றசகவடிவையாலோசிக்கி ணிகழுறிவுக்கண்ணியமா யிலாததாலுஞ், சற்பிரமவசிட்டர்பிரமாதியெல்லாஞ் சங்கற்ப மாமதுவுமறிவுக்கண்ய, மற்பழுமேயிலையதனுற்சிருட்டியெல்லா மறிவுமயமெனவெகுவாயறைதலாலு, மற்புதமாஞ்சருவமுமே சின்மயந்தா னறிவதனுற்பாரனவேயருளிச்செய்தான். (ங.)

### நாமலூபநாடாமலந்தரமுகமாயிருக்க வேண்டுமெனல்.

தானைதாஞ்சகவடிவைவாகியத்திற் சாரிலவைசத்தியமாய் த்துன்பந்தன்னைப், பான்மையதாய்வருவித்துப்பிறப்பிறப்புப் பலகோடிதருவதனைவையைங்கி, மேன்மையுடனுந்தரமாங்

## ஞானவந்தாதி.

திருட்டுப்பெற்றுல் வேறுனவவைக்கிச்சித்தேயான், ஓன்மை  
தைத்தருவதனாலும் நாடாதாந்தரநாடுசொல்லினால். ()  
பரிபூரணமானதனாக கேதுவேண்டுவதெல்லாங்  
தோற்றுமாத்திரமெனல்.

சொல்லரியதன்வடிவிற்றேசங்காலஞ் சொல்வாஸ்துபரிசீல  
தமிலாததாலு, நல்லதெனசொன்மலூடானந்தமாதி நமைநா  
டிற்கேற்றமதாய்நனுகலாலு, மெல்லையிலாகாயம்போற்குன்ற  
வஸ்தா யிருக்குமெனக்கெதுவேண்டுமென்றன்றுதன், புல்  
பரிபூரணமான தனக்குவேண்டிப் பொருந்துவதேயில்லையெ  
லாந்தோற்றமென்றுன். (11)

**அதிட்டானமானதாடுய்ப்பார்க்கும்போது**  
**தன்னைத்தவிர நானவனைங்கேயெனல்.**

என்றுமேநானவன்று ணெதுவென்கேளி விலநாமித்தன்வ  
டிவேமிஞ்சலாலு, நன்றானதுரியமதிற்றன்னயன்றி நானவ  
னேமுதவியபொய்யிலாததாலுங், குன்றுதவேதய்களன்விடு  
த்துங் குறைவில்பரமாத்துவிதங்குறலாலுங், கன்றன்றிட்டான  
மதாய்ப்பார்க்கும்போதானெந்றிரானவ ஜெயுவியாதுவென்றும்  
**உபசாந்தமுந் துரியமறியாதவிடயபுந்**  
**துரியமெனல்.**

உதிக்கிள்றவவத்தையடிமாளிகேதக முளவவற்றின்வீடுக்கு  
ரமாதிக்கிச்சி, மதிக்கிள்றவிடுத்தியறிமாயிகிற்கிள் மன்றுமுடிப  
சாந்தமதுதுரியமந்தக், குறிக்குநிகரமியாதவிடயக்குப்புக்குப்பு  
த்தத்வமுதலானநிலாமையாலே, துறிக்காகியாதவாதத மதியை  
ஞேயக்கு சொல்லிரண்டுந்துரியமெனவாறுக்காலேந்து. (12)

பாசபங்தம்வரும்போ ததனிவிர்த்தியுங்  
தோன்றவேண்டுமெனல்.

தானுஞசத்தியசிற்சொருபந்தன்னைத் தனுவாதிபாசங்கள்ம  
றைக்கும்போது, நானுரோன்றைண்ணுமிடத்தந்தப்பாச நவை  
யானவதிலுள்ளசுக்குதுக்கங்க, ஞாவுமிலாதுதனதுருவத்தோ  
ன்றி நவையில்பரமானந்தநுகலாலே, யுனுனபாசபங்தம்வரு  
கிலப்போ துற்றவதனிவிர்த்தியுமேவேண்டுமென்றார். (அ)

சுக்குதுக்கமுள்ளவரையிற் ரூரதன்மிய  
நீங்காவெனல்.

வேண்டுதலாஞ்சுக்குக்கந்தோன்றுமாயின் விருப்புவெறுப  
பதனுலேதாரதன்மியங், காண்டலதனுனரக சுவர்க்கமுற்றுங்  
கன்மவினைநீங்காமல்னேகசீவர், மாண்டதனுற்பெரியோர்கள்  
சுக்குக்கத்தை மருவாமற்சமங்கிலையின்மகிழ்தலாலே, தாண்ட  
வொன்சுக்குதுக்கமுள்ளமட்டுங் தாரதன்மியநீங்காதவர்வா  
யென்றார். (க)

பிரபஞ்சமித்தையாபாவனையாலுங் காண்பான்  
காட்சிநீங்குமெனல்.

என்றுமேதன்சொருப நிருணயிக்கினி யானன்றிக்காண்ப  
தொன்றுமில்லாதாகி, நன்றான்புமானன்றித்தறியேபோலு ந  
லமானரசிதமன்றிக் கிளிஞ்சில்போலும், பொன்றுவதாங்கா  
ண்பான்காண்பனவேயின்றிப் பொருளானநித்தபரி பூன்ற  
மொன்றே, நின்றதனுன்மித்தையினிற்காண்பான்காட்சி நிக  
ழாதுபாரானவேநிகழ்த்தினாரே. (க)

பிரபஞ்சங் தன்மயபாவீனோஹங்காண்பான்  
காட்சிசீங்குமெனல்.

நிகழ்கின்றகாண்பானுங் காட்சிதானு நிதானமதாந்துரியம்  
தேயன்றிவேறுய்ப். புகழ்கின்றவாபரணஞ்சவர்ணம் விட்டும்  
பொருகின்றவலைதிவலை சலதிவிட்டுந், திசழாதஞாயமெனவில்  
லாததாலே திகழ்முத்துராமையன்றிவ்யவாக்காற், புகழானத  
ன்மயத்திற் காண்பான்காட்சி பொருளாகவிலதாகி நீங்குமெ  
ன்றான். (கக)

எல்லாமறியப்பட்டதன்னை யொன்றாலு  
மறியப்படாதாகக்காண்கின்றதே பிரத்தியக்க  
ஞானமெனல்.

நீங்குகின்றசரீரமுதன்மாயையீருய் நிகழ்த்துவமுப்பதைந்து  
ந்தானேகண்டு, பாங்காகநீங்குதலாலதனையெல்லாம் பரமாக  
வறிகின்றதன்னையொன்று, மீங்கெதுவுங்காண்குதெனச் சுரு  
தியுத்தி யிலதாகித்தான்சுகமாய்விளங்கலாலே, யாங்கெதுங்  
காண்கின்றதனையொன்றுங்கானு தாய்க்காஜல்பிரத்தியக்க  
ஞானமென்றார். (கங)

தன்னிடத்தி லகங்காரம் பிராந்திமூலப்  
பிரமையெனல்.

ஞானமதாய்விகாரமிலா தென்றுமுள்ள நல்வடிவாமகண்  
டேகசொருபந்தன்னி, னீனமதாமகங்காரம்பிராந்தியாலேயில்  
ரூபதுபோற்றுவதே யன்றியில்லை, மொனமதாமதுப  
வத்திலகங்காராதி முற்றுமிறந்தகுட்டானம்விளங்கலாலே, மா  
னமுருத்தன்னிடத்தி லகங்காரந்தான் மயக்கமதேகாரணமா  
ய்வருவதென்றார். (கங)

இங்கையுமங்கையு மிராகத்துவேடமன்றியிலிருந்தா  
வீரண்டுக்கு மயிக்கியமெனல்.

வருகின்றராகத்துவேடங்கின் வானம்போற்பேதமிலாத  
பேதமாக, மருவுவதாவிங்கிதெனுமங்கிதென்னு மாசின்றியயி  
க்கியமேமருவலாகு, மருமையதாய்ச்சிகித்துவசன்றன்னத்தே  
வரழைக்கும்போதபேதமதாயருள்வதாலே, யுரிமையுடனின்  
கங்குமிராகத்துவேட மொழிவதுவெயயிக்குமென வுளாத்தா  
ஜையன். (கு)

பிரத்திடசவிடயமு மப்பிரதிடசவிடயமுந்  
திருக்குவாகிய ஞானத்திற்குத் திரிசயமெனல்.

ஜியமுதற்றடைங்கிற்றன்சொருப மறிவாகியெவ்விடத்து  
மமர்வதாலே, மையானவண்டபகிரண்டமெல்லா மருவுகின்ற  
தனக்கெதுவுந்திரிசியமாகுஞ், தொய்தமதாஞேயமறிங் தறியா  
தாகத் தோன்றுவதுமனமாதிக்காவதாலே, யெய்னுமேயறிங்  
தறியாவிடயந்தானு மறிவதனிற்றிரிசயமாய்த் தோன்றுமெ  
ன்றுர். (கு)

வஸ்துநின்னையத்திற் பிரபஞ்சங்  
தானல்லவெனல்.

தோன்றுதலாமகமிதமாஞ்சிருட்டிமுன்பு தோன்றுதுச்சா  
க்கிமாதியின்றிச், சான்றுனசத்தியசிற்சுகமாம்வஸ்துத் தான்  
மாத்திரம்விளங்குதலாற்சகசிவாதி, மான்றல்வடிவாதவிழற்றி  
ரிகாலத்து மருவாதுவஸ்தோன்றேமருவலாலே, யான்றவஸ்  
துநிருணையத்திற் பிரபஞ்சந்தா ஜவவென்றுமையனுமேபாரா  
ன்றுரோ. (கு)

அத்துவித்ததிற் றன்னேத்தவிர  
வேறல்லாதபடியினற் றனேயெனல்.

பார்க்கரியதன்மயமாந்திஷ்டதன்னிற் பரசீவசகங்களென  
வறிவில்வேருய்த், தீர்க்கமதாயிலாதுபடநூலைப்போலுங் திச  
ழகடமண்ணதுபோலுங்திகழ்தலாலே, யார்க்குமுயர்வானமு  
த்துராமவிங்க வையனெனக்கழுகுள்ளதிஷ்டயான, மார்க்கம  
தாமத்துவிதங் தனில்வேருக மருவாதுசகந்தானுய் மருவுமெ  
ன்றார். (கள)

சோகத்தால்வருங் துன்பமோகத்தாற்  
சுகம்போற்காட்டுமெனல்.

என்றுமேசோகமதாஞ்சமுசாரத்தி னெண்ணெரியதுன்பமெ  
லாமோகத்தாலே, நன்றிதெனப்பன்றியுமே யமேத்தியத்தில்  
ரமிப்பதுபோல்ரமிக்கின்றமூடர்க்கென்றுங், துன்றரிதுஞான  
மெனவேகியானேன் ரூடர்பானசமுசாரந்தொலைத்தற்கா  
கக், கன்றுவதாஞ்சோகமடைதவினற்றுன்பங் கனமானமோ  
கத்தாற்சுகம்பாரென்றார். (கஅ)

இத்தனையுமாயாமயமல்லோ  
வுள்ளபடி. முடியுமெனல்.

பார்க்கின்றசுகத்தெல்லாம்பொதுவேயாகப் பரனீயமித்து  
ருக்கவதிலறிவிலோர்கண், மூர்க்கமதாய்க்கிட்டாதைவேண்டு  
மென்று முயலுதலாற்றுன்பமதேயடைவர்ஞானி, தீர்க்கமுட  
னித்தனையுமானயயாலே திடமாகவளதுவருமென்னல்கொ  
ண்டு, மார்க்கமதாயித்தனையுமானயயாக மருவுதலாலுள்ளுவரு  
ங்காண்பாயென்றார். (கஞ)

திரிசயங்திருக்கைவிட்டுத் தோன்றுதெனல்.

காண்கின்றவுருநாமஞ்சத்துச்சித்துக் கனமானவானந்தமை  
ந்துஞ்சேர்ந்து, மாண்பாகத்திரிசயமாய்த்தோன்றிடூலுமயனு  
மருபஞ்சத்தாதிவிட்டு, வேண்பாகயிலாமையிடூற் பிரமஞ்சி  
யெல்லாமுந்திருக்கைவிட்டத்தோன்றுதாலே, பூண்கின்றதிரிச  
யமுந்திருக்கைவிட்டுப் பொருந்துவதேயில்லையெனப்புகன்று  
னன்றே. (20)

அதிட்டானத்தைத்தவிர வாரோபத்துக்கு  
வடிவமில்லாதபடியா லெல்லா  
மதிட்டானமயந்தானெனல்.

ஆனதனில்விளங்குகின்றசரீரமாதி யறிவதனில்விவரத்தும  
தாய்த்தோன்றலாலே, வானதனிற்கந்தருவநகரம்போலும் வ  
ளர்கானௌர்போலுமருவப்பட்ட, தானசகந்தன்மயமாம்திட்ட  
ழதன்னி யலாகாதறிவமயமாதலாலே, ஞானமதாமதிட்டா  
னமன்றியொன்று நனுகாதிங்கதிட்டானமெல்லாமென்றுர்.

இந்திரசாலக்காரனிடத்திற் கந்தருவநகரந்தோன்றி  
நில்லாதழிதல்போற் றன்னிடத்திலுண்டான  
சங்கற்பமெவளவோவந்து மொன்று  
நிற்கவில்லையெனல்.

எல்லாமாம்வஸ்துவினிற்கிருட்டியான வீசன்முதற்றிரணம்  
வரையொன்றும்வேறுய், நில்லாமற்சொற்பனத்தில்வந்ததெல்  
லா நிகழ்புருட்டெழுயியவென்றுமிலாததேபோற், பொல்லாத  
சங்கற்பமயமாய்த்தோன்றிப் பொன்றினதோரளவில்லையாத  
லாலே, சொல்லானகந்தருவநகர்பேற்றன்னிற் ரேஞ்சினச  
ங்கற்பங்களில்லையென்றுர். (22)

உபசாந்தமானாலும் தன்மயமானாலும்  
சகலத்தியாகந்தானெனல்.

இல்லையெனப்புந்தியினிற்சகத்தைங்கி யெள்ளளவுமாகச்  
யருங்ராகைபெற்றுச், சொல்பிரமாப்பியாசமதுசெய்யச்செய்ய  
த் தோன்றுவதாமுபசாந்தமாதலாலும், புல்லரியதன்மயத்திற்  
றனக்குவேறுய்ப் பொருந்துபொருளான்றுமிலையாதலாலு,  
மெல்லையிலாவுபசாந்தந்தன்மயங்க ஸிருவகையுஞ்சகலம்விட  
தாகுமென்றார். (உங)

நிவிர்த்தியாயிருக்கவேண்டுமெல்லது  
நாமருபநாட்டம்வந்தா லத்துவிதமாய்ப்  
பார்க்கவேண்டுமெனல்.

ஆகின்றங்விர்த்தியதின்பெருமைசொல்ல வாராலுமுடியும  
தோவாசிட்டத்திற், போகின்றபனிமதியும் பதுமத்தோலும்  
பொற்றிரள்சேரிந்திரனுஞ்சரியோவென்று, யூகமுடனறைவ  
தனுவியாதுங்கி யொப்பிலதாங்விர்த்தியுடனிருக்கவப்போ,  
பாகமதாநாமமுடனுருவந்தோன்றிற் பரமாத்துவிதம்பார்சந்த  
துமென்றாரோ. (உங)

தன்னைச் சீவபாவனையாகக்காண்கின்றதே  
பிறவியெனல்.

சந்ததமுமகண்டமதாந்தனைத்தானே சலிக்ஷன்றகர்த்தா  
வாய்ப்போர்த்தாவாகச், சிந்தனைசெய்ததனுலேநாரிமைந்தன்  
செல்வமிகவேண்டுமென வலைந்தலைந்து, நொந்தத்தற்றன்வ  
ழவை மறந்தனேக நோக்கரியபிறப்பிறப்புவருதலாலே, தங்  
தைமுத்துராமர்திருவாக்கினாலே தனைச் சீவனைவறிதல்பிற  
வியென்றார். (உங)

தன்னைச் சிவநுபமாகச்காண்கின்றதே  
மோட்சமெனல்.

என்று மேநிரங்தரமாய்நேசத்தோடு மேகாந்தமாயிருங்குயா  
ஞேரன்று, குன்றுதவடியருடன்விசாரங்செய்து குறைவில்  
லாமனைமுடன்றியானஞ்செய்தாற், பொன்றுதசசாதிகமாதி  
யின்றிப் பொருளானசிவமாத்ரம்விளங்கலாலே, யொன்றுஞ  
தனைச்சிவமாய்க் காண்கைதானே யொப்பரியமோட்சமென  
வுரைசெப்தாரே. (2-கு)

சகலகலீக்ஞானவல்லவர்க்கு  
நிராசைவேண்டுமெனல்.

செய்யவானுவேதமுடனுகமங்கள் சிறப்பானபுராணத்திய  
ரத்தமியாவுங், கையிலாமலகமெனப்பார்த்துந்தன்னைக் காட்டு  
துமதவசமாய்க்காமமாதி, மைவடிவாய்நின்றவர்வேசரியேயே  
ன்று மகத்தானவசிட்டர்மிகவறைதலாலே, யையனுமேசகல  
கலீவல்லரேனு மழுகுள்ளாநிராசைதனையடையச்சொன்னார்.()

எல்லாஞ் சிவன்செயலெனல்.

சொன்னதொருசிருட்டிதிசம்மாரங்கள் சுயஞ்சோதிவடி-  
வானசிவத்தாலன்றி, யுன்னவொருக்குமுதன் முன்பினிப்  
போ தொருவருமேசெய்ததெனக்கண்டதில்லை, யன்னவைக  
பெரியோர்களவைனையன்றி யனுவேணுமசையாதென்றருள்வ  
தாலே, பின்னமதாமெச்செயலுஞ்சிவனுலென்று பேசியே  
இனயிரட்சித்தான்பிரமமாக. (2-அ)

எல்லாஞ் சிவாகாரமெனல்.

ஆகமலாம்பரமசிவம்புன்றமாக வமர்வதனுலதன்மயமாஞ்  
சகசீவாதி, மாகமதிற்குறேன்றுகின்றதலாலீலங்கண் மாகமதேயா  
வதுபோன்மனதிடுலே, பாகமுறுஞ்சகங்களொ மோர்ந்து

பார்க்கிற் பரமசிவசாருபயதாயிருப்பதாலே, யேகமதாமுத்  
துராமேசன்முன்ன மெல்லாமுஞ்சிவாகாரஞ்சித்தமென்றான்.

சிற்றறிவிலேதானுயர்வுதாழ்வான  
தாரதன்மியம் பேரறிவு சமசாட்சியாமெனல்.

சித்தமதுபிரமையுற்றேன்றனக்கொன்றேனுங் திரமாகவில  
துபலவிதமாய்க்காணு, மத்தகமைசிற்றறிவிலுயர்வுதாழ்வென்  
றனேகவிததாரதன்மியமதனற்பெந்த, மித்தனையுமிலாதுபேர  
றிவேயானு லெப்போதுஞ்சமசாட்சியிதுவேமுத்தி, பெத்தம  
தாஞ்சிற்றறிவி லுயர்வுதாழ்வாம் பேரறிவு சமசாட்சிபாராயெ  
ன்றார். (ஈ.ஏ)

உபசாந்தத்திற் சச்சிதானந்தலுள்ளு  
மனுபவமாய்க்காணவேண்டுமெனல்.

பார்க்கின்றமனதை யகமுகமேயாக்கிப் பாழானவாசனைக  
ளொன்றுமின்றி, மார்க்கமுடன்றத்துவத்தையுணரும்போது  
மகிழ்ச்சுக்கமுஞ்சித்ததுவமிருப்புந்தோன்று, மீர்க்கின்றசகம்பஞ்ச  
சகோசமொன்று மிலாதுபரசிற்சுகமேயிருப்பதாலே, தீர்க்க  
முடனுபசாந்தந்தோன்றும்போது திடமாகச்சந்துடன்சிற்சுக  
ங்காணைன்றார். (ஈ.ஏ)

பிரபஞ்சபேதமெல்லாஞ்சிற்றறிவிலென்று  
காணவேண்டுமெனல்.

காணையவகண்டபரிபுன்றவஸ்திற் கற்பிதமாஞ்சிவபரசகங்  
கடன்னிற், பேணலுடனுண்பெரியன் சிறியனென்றும் பெரிதென்றுஞ்சிறிதென்றும்பெண்ணீதென்றும், வீணதுவாஞ்சிற்றறிவிற்கற்பிப்பார்கள் விவேகமதிற்பேதமதே யிலாமையாலே, மாணவிலாப்பிரபஞ்சபேதமெல்லா மயக்கமதாஞ்சிற்றறிவிற்காட்டுமென்றார். (ஈ.ஏ)

ஈதீனத்துஞ்சொருபமே யானெத்தையிச்சிப்பே  
நெதையிகழுவேனென்றிருக்கின்றதே  
பற்றின்மையாமெனல்.

காட்டுகின்றசகப்பிரமை நல்லதென்று கருதிவிடயரசையி  
வீற்கலங்கிநாளுந், தேட்டமுடன்வெறும்பினெத்திற் கழுகு  
போலத் தியங்கியுமேநரகத்திற்காளாகாம, வீட்டமதாஞ்சகங்  
கள்பரசொருபமென்றே யிச்சைதுவேஷம்விடல்பற்றின்மை  
ஞான, நாட்டமதாலீதீனத்துஞ்சொருபமென்றே நசையொ  
ழிதல்பற்றின்மைகூடுமென்றார். (ந.ஈ)

தேகோகத்தினுலே யருந்தலத்துலே  
பொருந்தலித்துலே  
சகலவாசையும்வந்ததெனல்.

கூடாதசரீரத்திற் புஞ்சிவைத்துக் குணமானவருந்தலுடன்  
பொருந்தல்வேண்டி, மூடாள்போற்றினியிலு மியோனிதன்  
னின் முயங்குவதுவேசரியுமூறுவதாலே, நாடாமலிவ்விரண்  
டுந்தன்னைநாடி நானசங்கன்சின்மாத்ரனென்றன்மோட்ச, வீ  
டதனுற்றேகோக மருந்தல்கூடன் மேவிதனுலாசைவருந்தா  
னேயென்றார். (ந.ஈ)

நிருவிகற்பசமாதியி வென்னதோற்றம்வந்தாலுங்  
தன்னைத் திருக்காகவோனவேண்டுமெனல்.

தானுனாநிருவிகற்பசமாதிதன் வீற் றடையானபிரகாசமிரு  
ட்டுமோக, மாதைபேதங்கள்வருகிற்றன் னையறிவாகக்கண்ட  
தனையகற்றல்வேண்டி, மூன்னபேதமதைவஸ்துவென்றே யு  
ழலாதுதான்றிருக்கா யற்றுஙிற்றன், ஞானமதாற்சமாதியினி  
வென்னதோற்ற நனுக்கிளுமேதனைத்திருக்காய்க்காண்பாயெ  
ன்றார். (ந.உ)

பிரபஞ்சத்தில்வருஞ்சுகம் பின்னாலேவறுப்பாகுஞ்  
சொருபத்தில்வருஞ்சுக மெத்தனைாவிருந்தாலும்  
பிரியம்வாங்காதெனல்.

பாய்கின்றமனமதுதான்விடயந்தன் னிற் பற்றும்போதின்ப  
ம்பின்பலவாந்துன்ப, மொய்விலதால்வெறுப்புவருமிதுபோற்  
றன்னி லொருசணிகமுறுமாகிலொருகாலும்பின், னேய்மதாந்  
தற்சுகத்துவெறுப்பிலாது நெடுநாளும்பெரியோர்களிருப்பதா  
லே, குரைசுகம்பின்வெறுப்பாந்தற்சுகந்தா னேரிலொருகாற்  
பிரியங்காவன்றார். (ஏகை)

### இக்கவியேவாக்கியம்.

ஆரானேசலதியின்மூன்னீலீங்கிப்பின் னீலைவருமுன்சலதி  
யதேயமர்தல்போல, வேரானதன்னிடத்தின்மூன்புவந்த விழு  
விதமதாங்கடபடசங்கற்பங்கி, நேரானபின் னினைவுவருவத  
ன்மு னித்தியமாந்தான்மாத்ரமிருப்பதாலே, பாராதிசுகமசத்  
துத்தானேசித்துப் பரமானதன்னீலையாம்பாக்கியமென்றார்.)

### இக்கவியேவாக்கியம்.

பாக்கியமாம்புமியிலோத்திகளெல்லாம் பார்மயமும்பொய்  
யனவுமாகுமாபோற், சாக்கியதாஞ்சிதாகாசந்தனக்குமேலா  
ய்ச் சார்வதுவேறிலாமையின்புமானிழுற்போ, வரக்கியவிச்ச  
கத்தெல்லாமித்தையென்று மழுகுள்ளதன்மயங்களாகுமென்  
றும், பாக்கியமாமிவ்வசனமடியருய்யப் பகர்ந்தருளினுன்கழு  
னிப்பதியிலாசான். (ஏஅ)

வகையைக்கண்டு மயங்காதே

தூகையையக்கண்டு சும்மாவிருவெனல்.

ஆசானபிரபஞ்சவகையின்மூழ்கியாயிரங்காலதனீயம்விசா  
ரித்தாலு, மாசாகப்புந்திமயங்குவதேயல்லான் மகத்தானசொ

நுபசுகம் வருவதில்லை, யாசாளையடைந்து பரவிசாரத்தாலே யா  
ரோபசுகமாதி யறிவாய்ப்பார்த்தன், மாசிலதா முத்தியதால்வ  
கையைக்கண்டு மயங்காதேதொகைக்கண்டு மகிழ்நன்கென்றார்.

சாதுசங்கமே சகலசன்மார்க்கத்துக்கு  
மேதுவெனல்.

நன்மையுடன்கங்கை யுற்றேன்பாவம்வெப்ப நலமிலழுக்  
காதிதனைக்கலேபோற், றன்மையுளசாதுசங்கந்தனையடைந்  
தோன் சனனமுடனஞ்ஞானஞ்சகலதுன்ப, வன்மையெலாநீ  
க்கியமார்க்கத்தைவிட்டு வரமானதனையடையச்செய்வதாலே,  
சன்மார்க்கந்தனையடையச்சாதுசங்கந் தானேதுவேறுசுகாவா  
காதென்றார். (சு०)

உபசாந்தத்திற்காண்பான் காட்சியில்லையெனல்.

ஆகின்றகதவியதன்மட்டையெல்லா மழுகாகநீக்கினவன்க  
ண்மிச்சம்போ, லேகின்றசரீரமுதற்கோசமெல்லா மிலதென்  
றுநேதித்ததன்னைவிட்டுப், போகின்றகாண்பான்காட்சிகடா  
ன்வேறு பொருந்தாதேயுபசாந்தமாதலாலே, யாகின்றவுபசா  
ந்தமதனிற்காண்பா னற்பமதாங்காட்சிகளுமில்லையென்றார். ()

மேனனவுசமானமானதுரியத்திற்  
சருவதுக்கங்கிவிர்த்தியெனல்.

இல்லாதுகோபமுறவாசைநீக்கி யேகவறிவருவானசிவமே  
யாவுஞ், சொல்லானசகம்வேறுயில்லையென்னுஞ் ஞானியகு  
ய்னின்றங்கிலைதுரியமாகு, நல்லோர்களிப்படி யேசுகத்தைநீக்கி ந  
லத்துடன்மேனனவுதுபோன்னுகலாலே, சொல்லாய்மேன  
னவுசமானமான துரியமதிற்சருவதுக்கங்கிவிர்த்திசொன்றார். ()

உற்றவாறேதுவருமது வருகவெனல்.

சொன்னதோரனுதிரணம் வேறிலாத சுத்தபரிபூரணமாந்து ணக்குவேறுய், நன்னயமாய்வாராதபொருளும் வேண்டா நல த்தோடுவருகின்றபொருளும் வேண்டா, மென்னென்னபிராரத்வவழியாய்வந்ததெல்லா முந்தன்னெவிடவிலாமையாலே, யுன்னதிங்குற்றவாறேதுவந்தாலு முழுலாதுவருகவெனவுறுவாயென்றார். (சா)

எல்லாங்கதைதானெனல்.

என்றுமேபிரபஞ்சந்தொடர்பாகத்தா னெழுந்துவளர்ந்தழி கின்றவியல்புபார்க்கி, னன்றுனமுலைத்தாதிகதையேபோலும் வமானகாதிமுனிகளுவைப்போலும், பொன்றுதசத்தபரபுத்தமான பூரணமாந்தனிலவையும் பொய்யானத்தாற், குன்றுதசிவபரசகங்களெல்லாங் குறைவிலாக்கதையான கோலமென்றார். (சுக)

எல்லாம்புலப்பந்தானெனல்.

கோலமதாஞ்சாதிகுலவருணமாதி கோத்ரமுதலாச்சிரமமாசாரங்கள், காலமுதற்றேசநியமங்கள்பின் னுங் கனமானவிகலோகபரலோகங்கள், சாலமதாயதையடையுந் தொழில்களியாவுஞ் சத்தியசிற்சொருபத்திலாரோபத்தான், மூஸமிலாவிவையெல்லாம்புலப்பமென்றே மொழிந்ததனிற்கந்தேநமானுவருண்டோ. (சுக)

பிறர்குற்றத்தைத்துநன்றாயென்றீக்கொண்டு  
தன்குற்றத்தை விசாரிக்கவேண்டுமெனல்.

உண்டானவிராகாதிடிக்கித்தன்றோ யுறவே ஸ்ரிமென்றுதுமுயர்ச்சிக்கூய்வோன், கண்டபலவுயிர்களெல்லாந்துங்களெவிடுக் காணுதாலவர்குற்றநன்றாய்க்கண்டு, தொண்டான்துங்

குற்றம்பார்த்துநீக்கிற சுகமதையடைந்திடுவதுதலாலே, மண்டலமார்ப்பலர்குற்றந்தாடுய்க்கண்டு மருவியதன்குற்றமதையொழிவாயென்றார்.  
(சு.2)

சிற்றறிவாகியசீவுவறிவே  
யெல்லாத்திற்குமூலமெனல்.

வாய்த்ததுவாஞ்சமுத்திதனிலகண்டமாக மருவுகின்றதன் ஸிடத்திலியாதுமில்லைப், பேய்த்தோஞ்சிற்றறிவிற்சுதுக்கங்கள் பெரியவனுண்சிறியவனுண்பிறந்திறந்தேன், சேய்த்தது வாநரகசொற்க முதலாய்த்தோன்றுஞ் சிற்றறிவைவிழுற்சிவ மேயாவதாலே, மாய்த்திடுசிற்றறிவாஞ்சீவுவதானே மந்தெ துக்குமூலமதாம்பாங்காயென்றார்.  
(சு.3)

மனதுமுதலாகியபிரபஞ்சவியல்புகளு  
மேகாடம்பரந்தாலெனல்.

பாங்கானவாகாயந்தன்னின்மேகம் பலவுகளுஞ்சத்தமுடன்கூடிநீங்கு, மாங்கதுபோற்சிதாகாசமானதன்னி னைகின்ற மனமாதியுயர்ந்துந்தாழ்ந்துந், தாங்கலுடன்றிரிவதெலாங்கன வேயாகுஞ் தானசங்கணப்போதுமாதலாலே, யீங்கானமன தமுதற்பிரபஞ்சத்தி னீயல்புகளுமேக நடமெனவுன்னென்றார்.  
(சு.4)

ஞானாட்டத்திற்சிரத்தையும்  
பிரபஞ்சாட்டத்தி வசிரத்தையும்  
வேண்டுமெனல்.

உன்னவொன்றுவான்மாலோ மனவாக்காலே யுறவரிதால தையறியவிரும்பினேனு, மன்னவொன்றுநிராசையுற்றுக்கரண முன்று மருவியோத்தேயகமுகமாயனேக்காலம், பின்னமிலா

ச்சுருதிகுருவலூபவத்தாற் பின்வாங்காதனுட்டித்திர்ரெய்வர  
தினே, நன்மைவரிற்கிட்டுவதான்ஞானநாட்ட நயந்துசகநாட்  
டம்விடன்முக்யமென்றார். (சுக)

தத்துவாதத்துவவிசாரம்பண்ணி யத்த்துவந்தள்ளித்  
தத்துவத்தைத் தானுய்க்கண்டு சந்தேகாதியின்றி  
யிருக்கவேண்டுமெனல்.

முக்கியமாமோட்சமதைவிரும்பினேனு முதன்மையதாஞ்  
சற்குருவைப்பெற்றன்னேறை, றக்கதிதுதகாததிதுவென்றறி  
ந்து சந்தேகமாதியின்றித்தன்னைக்காணல், பக்குவமாமோட்ச  
மதாற்றத்வாதத்வப் பரமானவிசாரமதாலத்தவந்தள்ளி, முக்கியமாந்தத்துவத்தைத்தானுய்க்கண்டு மூன்றுவிததடைங்கியிருப்பாயென்றார். (ஏ०)

நாமருபமாய் நாடுவதைத்தள்ளிச்  
சொருபமாகநாடுகிறதே சமநிலையாமெனல்.

இருக்கின்றதைனமறந்துநாமருப மெப்போதுநாட்டியதாலள  
விழுன்பம், பெருக்காகவருமதனுலைவயைங்கிப் பெரிதுக்கு  
ம்பெரிதாகியதுமாகித், திருக்காகிதிதானமதாந்தன்னைநாட  
ல் சிவமானசமநிலையாமாதலாலே, தருக்குமிகுநாமாநாட்ட  
ம்விட்டுத் தனைநாடல்சமநிலையதானதென்றார். (ஏக)

சனனமரணமு நினைவுமாத்திரமெனல்.

தானிருவிகாரியதாயிருக்கச்சீவர் தனையறியாததினுலேபிற  
ப்பிறப்பு, ஒன்னசரீரமதுபெருத்தலோங்க ஒயர்வதாழ்வது  
லேயனேகதுன்பம், பான்மையுடனேன்றந்தை தாய்பெண்  
னைன்று பாவஜையாலப்படியேயாவதாலே, மேன்மையதாய்  
ப்பிறப்பிறப்புநினைவேயென்று மெஞ்ஞானதேஷிதன்றுன்வெ  
ளிசெய்தால். (ஏக)

குருவாக்கியத்திற் சந்தேகாதியின்றி  
யிருத்தன்மெய்ப்புருடவருத்தமெனல்.

செய்யவொன்றுவேதாதிகுருவையன்றிச் சிவஞானமடைந்த  
ஊனச்செப்பாதாலே, யையமறச்சற்குருவால் வாக்யம்பெற்றே  
யவருங்களைத்தபடியாக வனேககால, மெய்யதுவாயற்பியாசஞ்  
செய்தாற்றன்னை விபுவாகவறியவருமாதலாலே, யையகுருவா  
க்கியத்திற்சந்தேகாதி யறவிருத்தன்மெய்ப்புருட வருத்தமே  
ன்றார். (ஞா)

தன்சுபாவநிலையினினைவுக்கு நித்தியத்துவ  
மில்லாததினுலே பிரபஞ்சமித்தைத்தானெனல்.

வருகின்றசலனங்களின்றினின்ற வஸ்துவதாய்விபுவாகிமன  
வாக்கெட்டா, வருவருவாயமிர்தமதாயதூலமாகி யகோசரமா  
யனுமயமாயமர்ந்ததன்னின், வருங்கினைவுநிலைகாணே மதஞால்  
வந்த வானுதிசகம்பொய்யேயானதாலே, சொருபநிலைத்தனினி  
னைவுநில்லாதாலே சொல்சகங்கண்மித்தையெனச் சொன்னு  
கீனயன். (ஞா)

அதிட்டானக் ஞானநிலைமையுள்ளவர்களுக்கு  
யெல்லாமாகிய வத்துவிதஞானமும்வருமெனல்.

சொன்னதோரயங்கண்டோன்றனக்குவேறுய்த் தோன்று  
தாயுதங்களையமயமாம்போலத், தன்னதுவாஞ்சொருபத்தைய  
றிந்தோனுக்குத் தன்னைவிடச்சகங்தோன்று தானுய்த்தோன்  
று, மின்னவகையிருப்பதஞாற் சொருபஞான வியனிலையுள்  
ளோன்றனக்கெல்லாமுமாகி, மன்னுகின்றவத்துவிதஞானமு  
ண்டா மகத்தானவிவேகமதாற்பாராயென்றார். (ஞா)

பற்றின்மையாகிய துரியங்கிலையுள்ளவர்க்குப்  
போனகாரியம்வருகிறகாரியத்தினினேவில்லாதிருந்தாற்  
சாட்சாத்காரமாமெனல்.

பார்க்கின்றவிசைக விசாரஞ்செய்து பரமானதுரியமதை ய  
டைந்தாலுகின், மார்க்கமதாய்ப்போதலுடன்வருதறன்னின்  
மகிழ் வுகுறைவடைவதுவேயிலாததாலே, கார்க்கின்றங்காசை  
யதாந்துரியம்பெற்றேன் கனமாகமுன்போனதொழில்களோ  
(இ) ட, மீர்க்கின்றவருதொழிலானினைவுதோன்று திருந்திடல்சாட்  
சாத்காரமென்றுசொன்னார்.

தான்சித்துருபனென்கின்ற புத்திவாங்காதிருக்கி  
ஞீயென்கின்ற பெதமான வஞ்ஞானீக்கம்  
வருமெனல்.

என்றுமேயுங்ஞான நீக்கஞ்செய்வோ னிருந்தாலுங்கின்று  
அங்குயில்செய்தாலு, நன்றுநவைநடந்தாலும் புசித்தாலுந்தா  
ஞன்சித்துருபனென்மறவாதாகி, நின்றிடவேவேண்டியதா  
ந்றைப்போது கிகழ்கின்றசித்துருவனென்றபுத்தி, யொன்  
றினுமேவாங்காமலிருக்கின்றீ யொன்றுவதாமஞ்ஞான நீங்  
(ந) குமென்றுர்.

வருகாலச்செய்கை பின்பின்பதுன்பமறிந்து  
செய்யவேண்டுமெனல்.

நீங்காதோர்காரியந்தைமுயர்க்கிசெய்வோ னிகழ்ந்துக்கூடு  
துக்கமறிந்துகொண்டு, பாங்காகச்செய்வேண்டும் மானதாலும்  
பரமானவசிட்டருமேல்விலை நோக்காதார், தீங்குதிரையஷட்டக்  
கிடிவான்பதாலுங்க சிவாரூபமானக்குருதாதன்று, மீங்காலு  
மெதிர்காலச்செய்கை பின்பின் கின்பதுன்பமறிந்துசெய் வோ  
(ந) குமென்றுண்.

## இக்கவியேவாக்கியம்.

வெனுவதனக்கிளியிற்பொறிகடானும் வெகுவாகக்கிளம் பினுமக்கணறனக்குக், காணவொருவயமில்லாததுபோற்பூர்ண கனமானதன்னிடத்திற்றேகமாதி, பேணலூடன்வாழ்ந்தேயுங் தாழ்ந்ததாயும் பெலமாகவெங்கினைவு தோன்றினாலும், வீண அவாங்கற்பிதந்தானித்தியமென்று விபுவானசற்குருவும்விளம் பினாரோ.

(நஞ)

எல்லாமானதாகத் தன்னைக்கண்டா  
லீதலுமிரக்கமும்வரு மிராகத்துவேடம் வாராதெனல்.

விளங்குகின்றபிரமானதீதமாகி விபுவாகியசலமதாயகேய குகித், துளங்கவிலாநிரஞ்சனமாந்தானெல்லாமாய்த் தோன்றினவிராகமுடன்றுவேஷமின்றி, வளம்பெறுங்கீவிரக்கம் வருவதாலே வருகின்றசகலமுமாய்த்தன்னைக்காணிற், களங்கமிலாதீதலுடனிரக்கந்தோன்றுங் கனமானவிராகாதிதோன்றுதென்றார்.

(கூட)

## இக்கவியேவாக்கியம்.

தோன்றுகின்றதன்னிடத்திற்பெருமையோடுந் துவள்கின்றசிறுமைபகையுறவுமேலு, மூன்றுவதாஞ்சகதுக்க மாதியாவுமூறுகின்றசங்கற்பமயமதாலே, யான்றவிலாவாபோபமத்தியாச மாகின்றகற்பிதமாய்க்காண்பாயென்றே, யேன்றவிலாக்கழு னியின்கண் ஜெழுந்தமுத்து ராமவிங்கதேசிகரு மிசைத்தாரன்றே.

(ஈக)

சரீராதிப்பிரபஞ்சங்காலத்துட்பட்டபடியா  
லதனைவரு முயரவுதாழ்வு வருத்தங்களுக்  
களவில்லையெனல்.

இசைகின்றகாலங்கட்ட கத்தியான வின்புருவாம்பரமாத்மா வொன்றுமாத்ர, மசைவின்றிக்குறைவுநிறைவின்றிநிற்கு மசை

கின்றமாணயமுதற் சரீரமீரூப், நஸையுடையங்கிறவுக்குதை வடைதலாலே நலமானசரீராகிகாலத்துட்பட், டசைதலினுல்வருத்தங்களுயர்வதாழ்வா மதற்களவையில்லையென்றே யருளி என்றால்.

(கூட)

பிரபஞ்சத்தில் விவேகத்தாற் குணத்தைப் பொருளாய்ப்பாராமற் குற்றமேகாணவேண்டுமெனல்.

இல்லாதபிரபஞ்சவிடயந்தானு மீணமதாமவிவேகத்தாவின் பம்போற், கொல்லாமற்கொல்லவரும்விவேகியானான் குஜந்தன்னைப்பாராதுகுற்றங்காண்ட, னல்லத்துவாதலினுற்பிரபஞ்சத்து னலமானவிவேகத்தாற்குணங்கொள்ளாமற், பொல்லாதகுற்றமதேகாண்பாயென்று புலவர்புகழ்முத்துராமேசன் சொன்னான்.

(கூட)

ஒன்றிலேதோன்றி யனைத்துருவமானவணர்வுக்குப் பகையுறவில்லையெனல்.

சொன்னவொருசிவமன்றிவேரூயொன்று சொல்கின்றே னாதன்மனைன்றுஞ்சமானபில்லா, வன்னவனேயீசனையுமிகழ்ந்தானென்று மனேகவிதபவழுடையபசுவாமென்று, முன்னவொன்றுப்பெரியோர்களுக்காப்பதாலே யொன்றிலேதோன்றியனைத்துருவமான, சொன்னவறிவினிற்பகைகளுறவுக்டா சொன்னவிதுசத்தியமன்றதைந்தான்றுயோன். (கூட)

சித்துருபனைன்கின்ற புத்திமறந்தால்  
விட்சேபமும் விபரிதமும்வருமெனல்.

அறைகின்றவகர்த்தனையகாமனுகி யகாரணாயகேயாயையமலுக்கி, நிறைகின்றவச்சரனையனுவேயாகி நிற்கின்றசித்துருவநானேயென்றல், குறைவாகில்லிபரிதம்வருவதாலே குலவுரா

சுஅ

## ஞானவந்தாதி.

ஷ்சித்துருவனென்றபுத்தி, மறைவாகில்விட்சேபம் விபரீதங்க  
ள் வருமூடனேயெனவையன்வகுத்தானன்றே. (குரு)

சுவரிடத்திற் சித்திரம் வஸ்துவாகாதுபோற்  
றன்னிடத்தில்வந்தசங்கற்பம் வஸ்துவாகாதெனல்.

வகுக்கவாணுவம்மனசாய்னின்றதன்னில் வருகின்றசங்க  
ற்பமுன்பின்னின்றிப், பகுக்குமிடத்தோருருவ மின்றித்தா  
னே பழையோனையிருக்கின்றபான்மையாலே, வகுப்புடைய  
சுவரதனில்வந்தசித்ரம் வஸ்துவதுவாகாத மார்க்கம்போலத்,  
தொகுக்கவாணுத்தனில்வந்த சங்கற்பங்கள் சொல்கின்றவ  
ஸ்துவதேயாகாதென்றார். (குள்)

தன்னீப் பஞ்சகிருத்தியமுடையவனுக்கண்டாற்  
சனானமரணங் தனக்கில்லையெனல்.

வத்தான வுலகமுதலுயிர்களியாவும் வான்போன்றதன்னறி  
வேயாவதாலே, கத்தாவாம்பிரமாதிதன்னிலிட்டுக் காணுதா  
லொருதொழிலுந்தனக்குவேறா, யெத்துணையுமிலைச்சனாமா  
தியில்லை யிதனுலேதனைப்பஞ்சகிருத்தியங்க, ளாந்ததனையு  
டையவனுய்க்காணிற்றன்னை யுறுதுபிறப்பிறப்பெனவேசொ  
ல்லினால். (குள்)

துரியநிலையினு மெல்லாஞ் சின்மயமென்றநிலையினும்  
புத்தியமுத்தம்வேண்டுமெனல்.

சொல்லரியதுரியமதிற்சகலதுன்புஞ் தொலைந்துபரமானந்த  
ந்தோன்றலாலு, மெல்லாமுஞ்சின்மயமென் றெண்ணுகின்ற  
விந்திலையேசங்கரர்க்குமிருப்பதாலும், புல்லரியதுரியநிலைதனீ  
லுமெல்லாம் பொருவிலாச்சின்மயமென் றெண்ணப்பட்ட, ஏ  
ல்லநிலையினும்புத்தியமுத்தம்வேண்டு நலமிதுவேயெனவைய  
அனாத்தானன்றே. (குஅ)

எல்லாங்கூத்தாகக்கண்டாற்றுள்ள  
நித்தியமாமெனல்.

உரையுள்ளானாக்கணச்சுடுத்திதன்னி வொவ்வாதவிந்தியங்கணமனுதிமேலும், புரையுள்ளகுனியமாங்கூத்துவந்து போககண்மனுதிமேலும், புரையுள்ளகுனியமாங்கூத்துவந்து போகவுமேதானிருந்தங் கறிவதாலே, நிரையுள்ளகூத்தாடிதனக்கொப்பாக நிருமிக்கக்கூத்துங்கிலையில்லாதேபோல், வரையுள்ளவெல்லாங்கூத்தாகக்கண்டால் வரைதலொன்றுத்தானித்யமாகுமென்றார். (கூகு)

பிரமன்முதற்றம்பமீறுப்பிலையில்லாது  
தான்மாத்திரமிருப்பதனாலும் மத்துவிதமாமெனல்.

நித்தியந்தானெதுவென்று நன்றாய்ப்பார்க்கி ஸிலையானசிருடிமுதவிந்நாண்மட்டுஞ், சத்தியமாயொன்றுமிலைத்தானே சுத்தாய்ச் சார்வதினுலத்துவிதமாவதாலும், பத்தியடைப்பிரமன்முதற்றம்பமீறுய்ப் பார்க்கிலொன்றுங்கிலைமையிலாப்பண்டி எலுஞ், சித்தியதாந்தான்மாத்ரமிருக்கையாலுஞ் சிறப்பானவிதுவமத்துவிதந்தானென்றார். (ஏ.ஓ.)

சகத்தெல்லாந்தானேயாகித் தனக்குவேறுய்ச்  
சகமில்லாதாலும் மத்துவிதமாமெனல்.

தானைசித்தென்னுந் தத்துவந்தான் சலனமநாமனமாகித்தானேபின்னு, மானுதவிரோதத்தாலனேகமான வசரசரப்பிரபஞ்சமாகிப்பின்னு, நானுவைநீங்கிமிகத்துரியம்பெற்று நாட்ரியவஸ்தொன்றேயிருப்பதாலே, தானுகிச்சகந்தெல்லாந்தானக்குவேறுய்ச் சகத்தில்லாதாலுமத்துவிதந்தானென்றார். ()

இக்கவியேவாக்கியம்.

என்றுமேசீரமெடுத் தாத்மானுத்ம வியலானவிசாரமதுவ குவதன்முன், னன்றுகவெகுவிசுமாடுயர்ந்தோமென்று நவி

ஞெறவரிலொருவருமேயில்லாதாலே, பொன்றுவதாந்தேகாது வஸ்துதன்னிற் பொருளாகவென்னதிரங்கிலையாமென்று, குன்றுதகோவிலூரதனின்மேலாக் குணக்குன்றுயெழுந்தகுருச் சொல்வதானுண். (எ.ஒ.)

### இக்கவியோக்கியம்.

சொல்கின்றபிரபஞ்சங் திரிகாலத்துஞ் சுத்தமதாயில்லாதப் பியின்றும், புல்கின்றவொருங்கினைவுவருகாலத்துப் பொருந்து மோர்க்கினைவுதானமுதலாலும், பல்விதமாய்க்காண்கின்றபொருள்களெல்லாம் பற்றறவேதுடைப்பட்டுப்போவதாலு, மெல்லாமுமித்தையதாமென்றுமென்றே யியம்புவதிற்சங்தேகமில்லையென்றார். (எ.ஏ.)

### திருநதித்துறைகளெல்லாந்தீம்புனல்வறந்து வேயோவெனல்.

சங்தேகமில்லாதுதன்னைக்காணிற் றனக்காகவொருபொருஞ்சும்வேண்டாதாலு, மந்தமிலாவானந்தவஸ்துத்தானே யாவதுறைற்றனக்கொன்றிற்பிரியந்தோன்று, வந்துகின்றசர்ராமதுசருகேயாதி யுண்கினுமேகரும்வரையிருப்பதாலுஞ், சிந்திக்கிருந்தியின்றுறைகளெல்லாங் தீம்புனல்கள்வறந்ததுவோவனவாத்தார். (எ.ஏ.)

### இக்கவியோக்கியம்.

உரமானவக்கினிபிலூண்டாகித்தா ஓஹுகின்றபொறிக்களைகாரணம்போற், பரமானவாத்மாவிலூண்டாகின்ற பரசீவசகங்களுக்காத்மாவேயன்றித், திரமாகவேக்ரூன்றுமூலமாகச் செப்பவொன்றைதுநநிர்க்குழ்ந்த, வரமானகழுனிக்கருதயஞ்செய்த மகிழையுமுத்துராமேசன்சொன்றன். (எ.ஏ.)

ஞானவந்தாதி.

இக்கவியேவாக்கியம்.

சொன்னவொருபழுதெயினின்வந்தசற்பஞ் சுத்தமதாம்பழுதெயனச்சொல்வதேபோற், பின்னமிலாப்பிரமத்திற்ரே  
ங்ருநின்ற பிரபஞ்சம்பிரமதேயாகுமென்றிங், கின்னவணாநித்தசுத்தபுத்தமாக விருக்கின்றசிதானந்தப்பிரமந்தானே, மன்னுகின்றாமமுடனுருவமாக மானிடனைய்வந்தெனக்குவகுத்ததன்றே.

(எ.கு.)

**கருமகர்த்தாவாய்க்காணும்போது கருத்ததந்திரம்  
நித்தியமாய்ப்பூரணமாய்க்காணும்போது  
வஸ்துதந்திரமாமெனல்.**

வகுப்பானதிரிகரணஞ்சேர்ந்துகர்மம் வருவதனுற்கர்த்தாவாய்க்காட்டுந்தன்னைப், பகுப்பிலாநித்தபரிபூன்றமாகப் பார்க்கும்போதொருகரணங்கர்த்தாவின்றித், தகிப்பிலாதகர்த்தாவாய்க்காட்டலாலே தான்கருமகருத்தாவாய்க்காணும்போது, பகுப்பானகர்த்ததந்திரமாநித்த பரஞானம்வஸ்துதந்திரமாமென்றார்.

(எ.ஏ.)

இக்கவியேவாக்கியம்.

என்றுமேகாரணகாரியமாயுள்ளதியாதுக்கும்பரிச்சினமுய்கண்டமுண்டா, மொன்றவிலாவகாரணமாமாத்மாவுக்கோ வொப்பிலபரிச்சினமுமகண்டந்தானுங், குஞ்ருதிங்குண்டெனவேயுடிக்கள்குழந்த குறைவிலாச்சந்திரனுக்கொப்பதாச, என்றும் வேகழுளியின்கண்ணடியாரோடு நாயேனையாட்கொண்டநாசுஞ்சொன்றுன்.

(எ.ஏ.)

இக்கவியேவாக்கியம்.

நாதனுலருள்செய்தசாத்திரங்க ணவமாகச்சகலமுமேவிசாரஞ்செய்த, சாதகராஞானிக்குமெனதியானஞ் சமுசாரமுத

லாணபோகங்தன்னி, லேதமுறுமாசையதாம்பாசத்தாலேயிய  
ல்பானபிரவிருத்திபிரபஞ்சத்தி, வாதரவாம்பிரமாணபுத்தியா  
லேயனுதினமும்வருமெனவேயருள்செய்தாரோ. (எக)

அனேகசெல்வம்பெற்றேர்க் குதாரமுமிரக்கமு  
மில்லாதிருத்த வவிவேகத்தினாலேதானெனல்.

அருளுடையபெரியோர்க்குச்செல்வம்வந்தா ஸழகானங்கர்  
நடுவிற்றடாகம்போல, மருளறவேயுதாரமுடனிரக்கங்தோன்  
இ மயக்கமுடையோரிடத்தினிதிகள் சேர்ந்தாற், றிருவானங்  
கர்நடுவிலெட்டிபோலச் சிறப்படையாதாதவினாற்செல்வம்பெ  
ற்றேர்க், கருளானவதாரமுடனிரக்கங்தோன்று தவிவேகத்  
தாலாகுமறிவாயென்றார். (அங)

இக்கவியேவாக்கியம்.

அறிவானதெய்வவிதிரித்தமான வனித்தியமரஞ்சிவேசசகங்  
கடன்னின், வெறியானேர்கட்டாகப்பேசாநின்ற வீணைவச  
னங்கள்புத்திமானுக், கறிவதனைச்சுவசனங்களாக வறிகவே  
னங்கயிலைவரையதனினின்று, குறியானகழுனிநகருதயஞ்செ  
ய்த குருநாதனருளியென்னுட்குடியாய்க்கொண்டான். (அக)

வாக்கியத்தி னளவுக்குறுகின்றது.

கொண்டாடுமடியார்கடன்னைச்சூழுக் குறைவில்சிவங்குரு  
வடிவாயருளினாலே, வண்டிமதுவண்டிசைகள்பாடாநின்ற வ  
ளமானகழுனியின்கண்புலவர்போற்றக், கண்டடியேன்வனை  
ங்கவந்தமுத்துராமக் கணிதிருவாக்கருளியிடும்வாக்கியத்து, ஏ  
ன்டானேவண்பதொன்றும் வாக்கியத்தை யுரைசெய்தேனு  
ன்னமயறிவுக்கவன்றே. (அங)

## குரு தோத்திரம்.

உண்மையறியாதுகருக்குழியில்வீழ்ந்திங் குழலாதுமுடருற வதனைத்தன்னி, யெண்மையதாம்பொய்ப்பொருளைவேண்டாதாகி. யெப்போதுங்கின்பணியேவேண்டுமெற்குத், தின்மையதாம்பரவடிவதோன்றிவேருஞ் சிற்றறிவுசகதுக்கந்தோன்றுதான், தண்மையதாந்துரியங்கிலைதருவாய்ஞான சற்குருவாய்க்கழுனியின்கண்டுக்குதலூர்த்தி. (அங்)

மூர்த்தமிலாங்கித்தியமாயமூலமாகி முக்குணமுங்கடந்தபரதுரியமாகித், தீர்த்தனுமாய்த்திருக்குருவாய்ச் சிவமதாகிச் சின்மாத்ரவடிவாகிச் செயக்கூடாதா, யார்த்தவிலாவ ஞாவுருவாய்துதியாகி யபேதனுமாயலோபனுமாயமிர்தனுகிப், பார்த்தவிலாப்பரிபூன்றவடிவமான பரகுருவேயடியனையான்பரமாபோற்றி. (அசு)

புராணவன்புடையதேவர்வாழும் பைம் பொன்னுட்டி ஞுமி னிதாஞ்சித்திகுழ்ந்த, வரமானகழுனிகருதயஞ்செய்து வழி துறைகளறியாதவென்றனக்கிங், குரமானவணிகனலச்சித்தேந்யென் ரூப்பிலாவாக்கதனுலருளிச் செய்த, சிரமானமுத்துராமேந்திரனுனதிவாகரனைத்தினங்தோறுந்துதித்துவாழ்வாம்.

துதிக்கவொன்னாரியர்கண்வலையுட்பட்டுச் சொல்லரியவிழி வானதொழில்கள்செய்து, மதிக்கரியசெல்வமிகத்தேடிப்பித்தர் மதிபோலமயங்கிமிகத்திரிந்தவென்னைத், திதிக்கருமங்குழுனிதன்னின்மேவிச் சித்தமதுவொத்தடியாரோடும்பார்த்து, விதிக்கரியங்பிரமமென்றுசொன்ன மெய்வடிவாயெழுந்தபரம்பொருளேபோற்றி. (அசு)

பொருளானவவத்தையெந்துமொன்றிலொன்று பொருளாகாதழிவதனுவதனிலுண்டாய், வருங்கியமங்காலதேசங்களாகுமருவுகின்றசகத்தெல்லாம்பொய்யேயாகும், பெருகுவதாமல்த

தையையங்குமறிந்துகின்ற பிரமமதாந்துரியாத்மாவென்டேனி ன்ற, தருமையதாமதுவேநீயென்றுரைத்திங் கடி-யேனியான் வென்றன்னருளேபோற்றி. (அங)

அருள்பரையாய்ச்சிவமயமாமையனேயா னகமதனிற்குடி. கொண்டக்ருவாநீங்கித், தெருளானவுனதுதிருவடியிலென்றுக் கிரிபுடிகளாழிந்துதிரமாகனிற்க, வருவதுவாமொருநாலுமு ஸ்டோசோல்லாய் மாசிலாக்கழனிநகருதயஞ்செய்து, திருவ டையதுறவுத்தோரில்லோர்போற்றத் திகழ்ச்சிந்தாமணியான குருவேபோற்றி. (அஅ)

குருமுதலேசத்தியசிற்சொருபக்குன்றே குணமாகவடுத்தவ ர்கள்பவத்தைங்க்க, வருங்கியேகல்லாவினமர்ந்ததேவே வல் விளையேனன்றுடையமயக்கங்கிப், பொருவரியசாந்திமுத ற்குளங்கள்பெற்றுப் பூரணமாந்திட்டி.தலையடையச்செய்வா ய், திருவளருங்கழனிநகரதனின்மேவுஞ் சிதாகாசசொருபம தாய்ச்சிறந்தலூர்த்தி. (அகு)

சிறப்பானவாய்ப்பாடி.தன்னின்முன்னட்செயவரியலீலத ஸினசெய்தப்பாலு, முறைப்பானபார்த்தன்முதலனேகம்பேர் க்கங் குயர்வானஞானமதையளித்துப்பின்னு, மிறப்பிலாக்கழு னிநகரதனின்மேவி யண்ணரியலீலதலையியற்றியன்பர், ம றைப்பதலைநீக்கியுயர்ஞானந்தந்த மாசில்குருவடிவானமணி யேபோற்றி. (குக)

மணியானபொறுமையினிற்றருமர்போலு மலர்வானகொ டையதனிற்றக்கிபோலுங், துணிவானவாக்கரிச்சங் திரனே போலுஞ் சுகமானலீலதனிற்கிருஷ்ணன்போலுங், திணியா னஞானமதிற்சனகன்போலுஞ் சிவபணியிற்றிருநாவுக்கரசே போலு, மணியானபோதலையில்வசிட்டர்போலு மதுத்தமுத்து ராமர்திருவருளேபோற்றி. (குக)

அருள்வடிவேயச்சுதனேயமலாபோற்றி யடுத்தவரைச்சிவ மாக்குமன்பேபோற்றி, பொருண்முழுதுங்கடந்தபரம்பொரு னேபோற்றி போதவழவாயெழுந்தபுனிதாபோற்றி, தெருளி லாநாயினுமேகடையனை சிறியனையுமாட்கொண்ட சிவமே போற்றி, குருவானபெரியோர்கடன்னின்மேலாங் குருமணி யாயெழுந்தகுணக்குன்றேபோற்றி. (கூ)

குன்றுதுநானவனீதெதுவுமாகிக்குலவுமதற்ககண்டமதாய்னி ன்றுய்போற்றி, நன்றாகச்சகத்துக்குளிமித்தமாயு நலமானவுபா தானமானுய்போற்றி, பொன்றுதவடியருளத்தறிவாய்மூடர் பு ந்தியினிவிருந்துமவர்க்கறியாய்போற்றி, யென்றுமேசேடம தாய்த்திருக்காய்கின்ற வினையிலாக்குருவானசிவமேபோற்றி.

சிவரூபமானசுப்ரமணியன்றுஞாந் திவாகரனேர்நயினுத்தன டியுமென்று, மவமகற்றுமழகையன்கழலுங்கா வருள்வீரபத்திரனங்கிரியுங்கீழாம், பவமகற்றுமுத்தய்யமுதல்வன்பாத பங்கயமுமுகந்தேசன்பதங்கடானு, நவமாகவெளையாஞ்சுமுத்து ராம நாதனிருசரணமதுநயந்துவாழ்வாம். (கூ)

நயந்தடியேனப்போதும்பிரமங்கிட்டை நாடியேயானந்தம டையவெண்ணி, முயன்றதனுற்காமமுடன்கோபலோப மோ காதிதனைக்கிப்பிரமந்தன்னின்; மயங்குருவந்தோன்றுதுசித்திரம்போன் மனதலைவற்றிருக்கவருள்புரிவாய்ஞான, சயம்புருவாய்வந்தெனையுமடிமைகொண்ட சற்குருவாயெழுந்தருஞாஞ்சம்புழர்த்தி. (கூ)

சம்புவாய்ச்சாந்தமதாய்ச்சலியாதாகிச் சகசிவபரங்களெலாந்தாஞ்சின்ற, நம்பனேங்கின் சொருபமனவாக்காலேநாடிஞாலெட்டுவதாயிலாததாலே, வம்பானசகமதனின்மனந்தான்முழுகிமயங்குளின்றததையகற்றவழியைக்காணேன், செம்பதுமத்தாஞ்சையவையாநாயேன் சிவமாகவருள்புரிவதுனைக்கேபாரம்.

பாரமதாமிருவினைதாலேப்புவக்கு பற்றுகின்றமலங்கிச்சுத்தஞ்சீச், சாரமதாஞ்சாதனங்களுண்கும்வந்து சாந்தியடையோரொருவர்க்கருமையாக, நேர்மையதாய்ப்போதிக்கும்விஜுயெங்கிச் சீங்காதவருள்வடிவாயெழுந்ததாலே, சீர்மையதாஞ்சாதனங்களான்றுமில்லாச் சிறியேற்கு மருள்செய்தசிவமேபோற்றி.

(கூன)

## இந்நுலின்பலனுரைத்தல்.

சிவவடிவாயெழுந்தமுத்துராமலிங்க தேசிகஞ்சலருள்செய்தவாக்கியத்தைப், பவமகலக்கவிசெய்துகோர்வையான பரஞ்ஞானவந்தாதிதன்னையன்பாய், நவமதனிற்படிப்போர்கள்கேட்போர்தாமு நலமாகவதினர்த்தம்பார்ப்போர்தாமு, மலமானபவநிங்கிச்சித்தசாந்த மானந்தம்பெற்றுமேலருபமாவார். ()

## வாழியுரைத்தல்.

அருளுருவாயெழுந்தபரிபுன்றமான வையர்முத்துராமர்திருவடிகள்வாழி, தெருஞமவரடியவனுலுதவப்பட்ட திகழ்ஞானவந்தாதிவாழியத்தை, யுரிமையுடனெப்பொழுதும் படிப்போர்கேட்போரோர்ந்தவையினருத்தமதைப் பார்ப்போர்வாழி, திருவளருங்கோவிலூரடியர்யாருஞ் சிறப்பாகவெப்பொழுதும்வாழிவாழி.

(கூக)

## இதுவுமது.

வாழியனவோதியிடுமடியார்மேவு மாகர்நாடெனவிளங்குங்கண்டநல்லூர், சூழுமடியார்களாறியாமைதன்னைத் தொலைத் துமேசகலபரிவாரத்தோடு, தாழ்விலவர்தரிசிக்கவரங்களீந்துதன்னிகரிறிருக்குளத்தின்கஷரயினுற்றே, யூழியினுங்காதுநித்தமாகி யற்றசுந்தரேசர்பதம்வாழி மெய்யே.

(க௦௦)

## ஞானவந்தாதி முற்றிற்று.

---

முத்துராமலிங்கதேசிகர் திருவடிவாழி.

சிவமயம்.

## ஏது சொல்லுபங்காரியம்.

---

செல்வவிநாயகர் துதி.

உலகதின்விளங்கானின்ற வயிர்கள்யாவருக்குமேலாம்  
பலனை துகொடுக்குஞ்தேவர் பங்கயன்மாலரற்கு  
நிலவியவிக்கினத்தை நீக்கியேகிருபைசெய்து  
விலகவிலோங்குஞ்செல்வ விக்கினேசுரனேபோற்றி. (க)

குருவணக்கம்.

அவனிவகுனேயென்றிங் கறியாமைவடிவாய்தின்ற  
தவமிலாவெனக்குவேதஞ் சாற்றியபொருளீதென்று  
பவமறத்தானேதானும் பரசொல்லுபோக  
நவமதாயருளுமுத்து ராமவிங்கேசாபோற்றி. (ங)

நால்.

மைங்தனேநித்தானித்த வஸ்துவாம்விவேகத்திற்குச்  
சுந்தரவேதுகித்த சுத்தியாஞ்சொல்லுபங்கேளாய்  
சந்தமார்பிரமமாத்ரஞ் சுத்தியங்யமமாகச்  
கிஂதைசெய்சிவனீசன் செகமெலாமநித்தமென்றும். (ங)

என்றுமோத்திரத்தா விறுதிசெய்வதுவேகார்ய  
ஙன்றுறவதையெப்போது நாநாவாய்ச்சிங்தைசெய்த  
லொன்றுறுமவதிபிர்ம மொன்றுமேயுண்மைமற்றப்  
பொன்றுஇசிவனீசன் பொருசகமநித்தமாயும். (ங)

நுஅ

## ஏதுசொருபங்காரியம்.

ஆகுங்சயமொன்று மகலாதுதிடமாய்திற்றல்  
பாகமாமிகமுத்ரார்த்த பரபோகவிராகத்திற்கின்  
கூகமாமேதுவிந்த வுலோகத்திற்பரலோகத்தி  
வாகியபெண்களாதி விடயங்களாநித்தமோடும். (ஞ)

துக்கமாதிகளாந்தன்மை விசாரத்தால்வெறுப்புத்தோன்றன்  
மிக்கதோர்சொருபமந்த விடயங்கள்ஞாளினின்று  
கக்கியவசனம்போலுங் காலாக்கினிரகம்போலுஞ்  
சக்கையாய்க்கண்டுங்கல் சாருங்காரியந்தான்முன்னே. (கூ)

விட்டதோர்விடயந்தன்னில் விருப்பமோர்பொடுதுமாறி  
யிட்டமாய்வராதிருத்த லிலங்கியவவதுதேகங்  
தொட்டுமேபிரமலோக வரையிலுந்தொடர்போகத்திற்  
றிட்டமாயாசையின்றித் திரணம்போலுபேட்சைசெய்தல். (எ)

செய்திடுஞ்சமாதிசடக சம்பத்துக்கேதுசெப்பிற்  
றுய்யதோரியமாதி சொருபந்தான்விடயந்தன்னின்  
மைபிரவிருத்தியற்று மனமதிங்கடங்கினிற்றன்  
மெய்யுறுகாரியந்தான் விவகாரச்சயமதாகும். (அ)

ஆகியவவதுகேளா யறவுமேசுழுத்திபோலத்  
தேகமும்விடயமியாவுங் திரமாகமறந்திருத்த  
லேகமாமோட்சாபேட்சைக் கேதுதான்சாதுசங்கங்  
தாகமாஞ்சொருபந்தானுங் தலைரோமந்தனினெருப்பே. (கூ)

பற்றிக்கொண்டவனைப்போலப் பகர்பின்னையொன்றிலேயு  
முற்றுமேயாசைங்கி மோட்சவாசையதேதோன்றல்  
குற்றமில்காரியஞ்சற் குருவையேதேழக்கிட்டல்  
கற்றிடுமவதுயெல்லாக் கருமழுந்தியாகம்பண்ணல். (க௦)

தண்ணியவிந்தநான்கு சாதனப்பலனேதென்று  
வெண்ணியநான்கும்வெவ்வே றிருந்திடிற்சொற்கலாபங்

ஏதுசொருபங்காரியம்.

(நக)

கிண்ணியான்குமொன்றுய்ச் சேர்ந்திடிலிங்கேதானே  
பண்ணிகிமாத்மானுத்ம விசாரமேபலமாமைந்தா. (கக)

கைமந்தனேபந்தவேது மயக்கமாங்கன்மசாத்ரஞ்  
சொந்தமாயற்பசித்தல் சொருபமுந்திரிசயத்தில்  
வந்தசிந்தனையாங்காரியம் வருதிரிசயத்தின்மேன்மே  
வந்தமில்சத்யமாக வழுந்துசிந்தனையாஞ்சொல்வின். (கங)

சொல்வியவவதியென்றுஞ் சூழ்திரிசயங்களெல்லா  
மில்லையென்றத்தியந்த மிலங்கியவபாவஞான  
மெல்லையாம்பலனேதன்று லெழுசமுசாரதுன்ப  
நல்லதோர்மோட்சவேது ஞானநாலற்பசித்தல். (கஞ)

அற்பமில்சொருபந்தானு மறிதிரிசயசங்கற்பம்  
பொற்புறவிலாதிருத்தல் பொருவகாரியமேதென்றுற்  
சொற்பசிந்தனைகள்கூடத் தோன்றுமைதிரிசயத்தில்  
விற்பனைவவதிசின்மாத் திரமதாய்விளங்காநிற்றல். (கஞ)

நிற்றவிற்பலனேதன்று னிகழ்பிரமானந்தந்தான்  
செற்றமின்ஞானவேது சிரவணமனைந்தியானம்  
பற்றியசொருபஞ்சபானு பவத்தினற்றேகமாதி  
யற்றமாம்பிரபஞ்சங்க ளாத்தியமென்றுந்தானே. (கஞ)

தானைவகண்டபூர்ஜை சச்சிதானந்தவஸ்து  
வானதுசத்யமென்றே யறவேறுபட்டிருத்த  
ஹனமில்காரியந்தா னுலர்தேகமுதற்சகத்தி  
லீனமாஞ்சத்யபுத்தி யீவளவும்வாராதான்மா. (கஞ)

ஆனதுதானேயென்றிங் கழுந்தியசத்யபுத்தி  
தான்வாங்காதிருத்தலாகுந் தயங்கியவவதிகேளா  
யுனவஞ்ஞானகாலத் துறுமையம்விபரிதங்க  
டானுமங்கிருத்தவின்றிச் சரீரந்தானுதல்போல. (கஞ)

சாலவுஞானகாலங் தன்னிற்றேகோகமென்னாஞ்  
சிலமில்புத்திநீக்குஞ் சிவோகமென்றிடமுறைப்புக்  
கோலமாம்பலமேதன்றூற் குறைவிலப்பிருதிபந்த  
சாலபாட்சசாட்சாத் காரமாமோட்சமன்றே. (க.அ)

இன்னல்சேரஞ்ஞானத்துக் கேதுவுங்கோதுவாகு  
முன்னியவதன்சொருப மொன்பதுவிதத்தினாலும்  
பன்னிடி னிருபவிக்கப் பிடாமையேகாரியந்தான்  
ருன்னியசிவனீசன் ரூடர்சகமாகச்சார்தல். (க.கு)

சாருஹமவதிஞானே தயம்பலங்பலந்தா  
னேரிலாச்சங்தேகத்துக் கேதுவும்விசாரமின்மை  
யார்சொருபந்தான்கர்த்தா வாகுமோசாட்சியாமோ [கே.()]  
வோர்சாட்சி யெனினுங்கர்த்தா போர்த்தாதி யுண்டோவின்  
இன்றுயிற்கர்த்தத்வாதி யிவருக்குப்பூரணத்வ  
நன்றுகவன்டோவின்கே. நவிலவையுண்டானுலுங்  
குன்றவிலவாக்கானைக் கூடுமோகுடாதோதா  
தென்றவரறிந்தான்மோட்ச முண்டாமோவண்டாகாதோ.()

உண்டாகுமித்தொந்தாதி யறுஞ்சித்தவிருத்தியாகுஞ்  
தண்டவிற்காரியம்முன் சாற்றியசித்தவிர்த்தி  
பண்டுபோன்மீளீப் பலவிதமாயுண்டாதல்  
விண்டதோரவதிதீர்க்க காலத்தின்விசாரமாமே. (எ.ஏ)

ஆம்பலனிகபரத்தி னடைந்திடும்போகமற்றுந்  
தோமுறுதுன்பஞ்சேர்தல் சொல்விபரிதத்தேது  
தாந்தலையறியாதாகுஞ் தகுசொருபமுந்தான்றேக  
நாமெனச்சகஞ்சத்தாக நன்னியவிருத்தியாகும். (எ.ஏ)

தானுமேபிராமனுதி வருணங்களான்றுந்தானே  
யானதோர்பிரமசாரி யாதியாச்சிரமமன்ற

## ஏதுசொருபங்காரியம்.

க்கக

மோனையாங்காத்தியாயர் முதலானஞ்களென்று  
நானுமேகிருஷியாதி நலமானதொழிலோனென்றும். (உட)

என்றுமிதாதியாக வெழுவிர்த்திகாரியங்தா  
னன்றதாமவதிநாம ரூபத்திற்செல்வதில்லா  
தொன்றுநேதானுமாத்மத் தியானமாம்பலமுமோதிற்  
றுன்றிடுஞ்சனனமாதி சமுசாரதுக்கநானும். (உட)

## வேறு.

நாஞ்சுஞ்சவணவேது நான்குசாதனமுண்டாய்க்  
கேளார்தீவிரமாகக் கிளருமோட்சாபேட்சை  
மாளில்சொருபஞ்சொல்லின் மகத்தாம்பரமான்மாவை  
யாஞ்சுஞ்சருதிசாற்று மாறிலிங்கத்தாலும். (உட)

மாறில்சவணஞ்செய்து மற்றைநூல்கள்படியா  
தேறுநாமுண்டென்று தெளிவதான்மாவிலையென்  
றாறஞ்ஞானமிறத்த லோவுகாரியமவதி  
மாறஞ்ஞானந்திரும்பா வணக்ஞஞ்சவணஞ்செய்தல். (உட)

செய்யிற்பலமேதன்றுற் றிடவபோட்சஞான  
முய்யுமனைத்தேது வொப்பாவவதிவணக்கு  
மையில்சவணம்பண்ணி மருவியவஸ்துவிவேகம்  
பொய்யில்சொருபஞ்சுக்ம புத்தியேகாக்கிரத்தே. (உட)

கிரமவைங்கோசத்திற் கிளருமான்மவஸ்தைப்  
ப்ரமாயோர்ந்துதன்னைப் பாங்காயறிதல்காரியங்  
கரியான்மாவுமிருந்தாற் காஞ்ஞோவிலையென்று  
நர்ரபாஞ்வரண நட்டமவஞ்சிவிற்றில். (உட)

இறவாமபாஞ்வரண மெழந்துவாராவணக்ஞாங்  
திறமாய்விசாரம்பண்ண றெளிவாம்பலனேதென்றீ

விறையும்பரஞானமதா நிதித்தியாசனவேது  
வறவாஞ்சாதனான்கோ டொத்தேயவதிவரைக்கும். (ஈ. ०)

அவமதறவேசெய்யு மழகரஞ்சவணமனனம்  
பவமாஞ்சொருபமகண்ட பரிபூரணசத்சித்தர  
நவமானந்தப்பிரம நானுநானேயந்தத்  
தவரூவகண்டபூர்ண சற்சிற்சுகமதான. (ஈ. ५)

பிரமமனவிச்சின்ன பேதமிறயிலதாலோ  
யுருவெஞ்சுசாதிவிருத்தி யோடேசந்தத்தியானந்  
இரமாய்ப்பண்ணல்காரியங் தெளிவோடுள்ளும்வெளியு  
மொருசத்தாதிவிடய மொழிந்தேதியானம்பண்ணல். (ஈ. २)

பன்னுமவதிதியானந் தியானிப்பவ னுமிழுந்தே  
மன்னுஞ்சத்தசத்வ மனதும்பாலிற்சலம்போற  
றுன்னுமகண்டபூர்ண சொருபத்தேகரசமாம்  
பன்னும்பலமப்பிருதி பந்தமானஞானம். (ஈ. ८)

வேறு.

ஞானமில்காமவேது நவிற்றிட-லஞ்ஞானந்தா  
ஞானமில்சொருபனெய்தா னுற்றிடுங்கனல்போனம்ம  
தான்போகங்களெல்லா மமோகமாயாகவேண்டு  
மானவை சுரியமெல்லா மாரூமவிருக்கவேண்டும். (ஈ. ३)

வேண்டும்பெண்களாதி விடயங்கண்மேலுமேலும்  
பூண்டிடவெண்றுநாநா விதமாகப்புந்திபண்ண  
றீண்டுகாரியமுமவ்வல் விடயத்திற்றிகழுமன்றை  
யீண்டுமேநாநாவாகச் சிந்தித்துத்தாளிருந்தே. (ஈ. ४)

இருந்துமிடத்தைவிட்டிங் குலோகாலோகங்களாய்ஜி  
யருந்துடரகாசுர அதியாலேர்கள்போல

வருந்தியேயிட்டமான வஸ்துகள்சம்பாதித்த  
ணருங்கிடுமவதியத்தி யந்தமானிராசைதோன்றல். (ஈ.கூ)

நாண்டிடுங்குரோதவேது தொகுமாசைசொருபமாசை  
பூண்டிடுமவிடயந்திமை பொருத்தினேனிடத்திற்கோப  
மூண்டிடப்புவிபோனேக்கு முனிவொடுவசனஞ்சொல்லல்  
வேண்டில்காரியந்தன்னாலே மேவவன்செயிக்கக்கூடில். ()

அப்போதுபாகாகுர ணதியானேர்கள்போலச்  
செப்பிடுமடியேயாதி காரியஞ்செய்தறன்னால்  
வெப்பமாய்வெல்லக்கூடா விடி ஒள்ளேயிருந்துநோதல்  
பொற்புறுமவதிசாந்தன் செறிபொறையுதயமாதல். (ஈ.ஆ)

ஆதலாம்லோபத்தேது மோகமாஞ்சொருபமாத  
ற்துறுகவரிமானுங் தேனீயும்போலவேதான்  
சாதமாய்ச்சம்பாதித்த சம்பத்தாதிகளிலார்க்கு  
மீதலொன்றுவதேனு மிலையென்றுசிந்தைசெய்தல். (ஈ.கூ)

செய்யில்காரியந்தான்சம்பா தித்திடும்பதார்த்தத்தொன்றுந்  
துய்யழுர்நடுவினச்சு மரம்போலுஞ்சுயோதனதி  
கையர்போலாருத்தர்க்கொன்று முதவாமல்வைத்துக்காத்த  
லையமிலவதியத்தி யந்தமாமுதாரமாகும். (ச.ஏ)

ஆகியவிந்தமுன்று ஸாம்பலமிகபரத்தி  
ஞாகிகணிந்தையுற்று முளதேகமுதலாம்வஸ்துப்  
போகியநாளிற்றுன்பம் போனபின்பிறப்பிறப்போ  
டாகியசமுசாரத்தி வழுங்கியேயலைவன்மைந்தா. (ச.க)

மைந்தனேநிராசைக்கேது வருமாசையின்றிச்செய்யும்  
பந்தசற்கருமபுண்ய பரிபாகஞ்சொருபங்கேளாய்

கூரை

## ஏதுசோருபங்காரியம்.

விந்தையாம்பெண்சளாதி விடயத்தின்குண்தோடங்கள்  
புந்தியால்விசாரித்தாசை போக்கிடலாகுமன்றே. (சுடு)

காரியங்காதல்விட்ட பொருள்களிற்றத்தீசிபோலப்  
பாரிகள்சரீரமாதி பதார்த்தமுங்கேட்போர்க்கீத  
லாரியலவதியத்தி யந்தமாங்காமநாச  
நேரியல்பொறுமைக்கேது நிராசையாஞ்சோருபங்கேளாய். ()

தன்வேலைக்காரனுதி யோர்களுந்தடித்தலாதி  
யென்னொரியஞ்செய்தாலு மிதுவினைவழியென்றேர்ந்து  
தன்னுளேபொருத்தல்கார்யங் தனக்கபகாரஞ்செய்ய  
வுன்னியபேர்க்குப்புமி யுதிட்டிரராதியானேர். (சுசு)

போலுபகாரம்பண்ண வதுதான்புகல்குரோதஞ்  
சாலவேநாசமாத றங்கியவுதாரத்தேது  
பாலியல்குனுகுணங்கள் பகுத்தறிவிவேகமாகுஞ்  
சிலமாஞ்சோருபழுரின் றெருநடிநிறைத்தாகம். (சுநு)

தடமதாய்ப்பழுத்துநன்றுய் நிழறருமரமும்போல  
வடலுளவுயிர்கள்யார்க்கு முபகாரமாயிருத்த  
விடமானொரியம்வே ராதியாய்க்கொழுந்தீருக  
வடர்வதாழுயிர்களேயக்கு மருந்தாகியுதவிசெய்யும். (சுஞ்)

செய்யதாம்ரங்கள்போலுஞ் சிவிச்சக்ரவர்த்திபோலு  
நெவினுற்கேட்போர்க்கெல்லா நயந்திடுமியாவுமீத  
லுய்வதாமவதியத்தி யந்தமாழுலோபநாசம்  
பையுடையிம்முன்றிற்கும் பலமிகபரலோகத்தில். (சுங்)

ஷர்த்தியுமிப்போதுக்கங் கெடுதலுஞ்சுகத்தோடுற்று  
மூர்த்தமின்ஞானத்திற்குச் சாதனங்தேடுமோட்சம்  
பூர்த்தியாய்வைவன்ஞானம் பொருந்துமுன்றேகங்கிழீ  
ஹர்த்தலோகத்திலுள்ள வதுசுகமனுபவிப்பன். (சுநி)

## ஏதுசொருபங்காரியம்.

க்ரு

அனுபவமாகத்தன்னை யறிந்திடவேண்டினிப்போ  
சொன்னித்தாநித்தமாதி யாய்ச்சொலுங்குணங்களுக்கு  
வினவிடுமேதுவாதி தன்னையும்விபரமாக  
யனகனேயற்பசிக்கி ஸறிந்துயர்மோட்சஞ்சார்வன். (சக)

சாருறுமடியார்க்குழுத் தயங்கியகோவிலாரா  
மேருளசிவஸ்தலத்து லெளியனையடிமைகொண்ட  
நேரிலாச்சற்சித்தாக நிகழ்ப்பரப்பிரமமான  
சிராண்முத்துராம தேசிகேசுரன்றுள்போற்றி. (ஞா)

ஏதுசொருபங்காரிய முற்றிற்று.

---